

1234


No. M. 2210

AUTHOR &
PROPRIETOR }

வருஷ சந்தா ரூ 1-8-0
வை. மு. கோதைநாயகி அம்மாள்
(MRS. V. M. PARTHASARATHY IYENGAR.)

JEGAN MOHINI

வருஷ VI ஜூன் மேர்க்கினி திங்கள் 9



காலை, நூற்றும்

நூற்றும் 6.9

182854

காலை, நூற்றும் 6.9

26, பெரிய தெரு,
சிவபுலவிலக்கேணி, மதராஸ்.

திங்கள்

வருஷ சந்தா ரூ 1-8-0

காலை, நூற்றும் 3.

கேட்டி சாயம்! உயர்ந்த உடை !! விலை நடவடிக்கை !!

உயர்தரமான பம்பாய் கேட்டிச் சாயமுள்ள

கலர் புடவைகள்

இவைகள் தினாண்தோறம் தோய்த்து அனியத் தக்கவை. கெம்புடோஸ், ஆரங்க, பச்சை, சாக்லீட் நிறங்களில் கிடைக்கும். பெண்முள்ளிலோத் திருப்பதிப்படுத்த பள்ளப்பும் வீசுரத்தோற்றமும் கொண்ட இவ்வாண்டகளை வாங்குதலே சரி.

அளவு $18 \times 2\frac{3}{4}$ முழுங்கள்.

முதல் ரகம் விலை ரூ. 3-0-0 பூ-வது ரகம் ரூ. 4-0-0 பூச்சிகாட்சுக்கார செய்த முந்தாண்மில் பூவேலை செய்திருக்கும் உருப்படி 1-க்கு ரூ. 1-8-0 அல்லது.

ஜர்மன் சில்க் புடவைகள்

சாதா: மயில் கழுத்து, பொன் வண்ணி, மேகவரணம், மாங்குளிர், பச்சை, அரக்கு, கருப்பு முதலிய ஏல்லாக் கலங்களிலும் கிடைக்கும். பெங்கஞூர் முதிதணி போட்டது. கலர் கொடாத்து. மஞ்சேகரமான மழுசுப்பு. பள்ளப்பு மாருதது. ரம்பியமான தோற்றமுள்ளது. சேந்தியான நெசவு கொண்டது. சிடித்து நிற்பது உறுதியானது.

$18 \times 2\frac{3}{4}$ முழுங்கள் விலை ரூ. 11-0-0

ரவிக்கை தண்டி 1-க்கு 0-11-0

கோட்டடி: கரைகளில் பேட்டு வைத்து உடலில் பவழக கொடி, தாநிக் கம்பி, மூலி தர்பார் முதலிய தினுச்சுகள்.

$18 \times 2\frac{3}{4}$ விலை ரூ. 11-4-0

ரவிக்கை 1 முழும் 0-12-0

மேற்படி பிளைன், கொட்டடி தினுச்சுகளில் குத்திராஷ்டப் பேட்டு வைத்து தலப்பிலும் ஜிரிகை (கருங்காதது) வேலை செய்ய உருப்படி 1-க்கு 3-0-0 அதிகம்.


நீரிப்பு:—உத்தம உடைகளுக்கு உத்தாவாதம். ஆகவே கல்ல சரக்களை இங்கேயே வாங்கும்கள். ஆர்த்துடன் கால் பங்கு முன் பணமனுப்புத் தபாற்கல்வி வேறு.

ஒரோ சமயத்தில் 100 ரூபாய் சாக்கு, வாங்குபதற்கு 1 ரூபாய்க்கு 0-1-6 வீசும் குறைக்கப்படும்.

விட்டி நெசவுச் சாலை,

எனுண்டேள் 65, ஆரம்பைக்கார விதி,

நெசவு ஜி. டி. சென்டை



காருலோசா



வெ. மு. கோநென்யாயசி அம்மாள்
ஏழுதியது.



ஓரசாலயம்:
“ஐகன்மோகினி” ஆபீஸ்,
26, தேரடித்தெறு,
திருவல்லிக்கேணி, சென்னை.

காபிளோட்]



18
182859/N223M
M.9.6.9

தூ
பு

சாரு கேளாச (1)

வாணி துதி


கலைமக ளோயுன் கழன்மலர் போற்றி
சாரு லோசனு சீரூட் னிலக
அகுள்புரிந் திவோய் அன்பருங் நாயே.

விரோபகர் துதி


வித்தினேச் வரணே விக்கினமின்றிச்
சிறியவிக்ஞாலைச் சீறப்புறச் சேய்வாய்.

1—வது அதிகாரம்.

தளங்கமற்ற காதலின் தெளிந்த ஊற்று



“அப்பா சாருஹாஸா! உனக்கு நான் சொல்லும்
மொழிகளில் ஒன்றும் செயியில் எட்டவில்லையா!
உன்னிட்டப்படியே ஸி இதுபரிபந்தம் நடக்கும்படி
ஏன்னை நாங்கள் கிட்டுவிட்டோம். அப்படியே நடந்த வருகிறும்;
எங்கள் இஷ்டத்தை ஸி அஹரிக்காமலிருக்கிறும்; ஸி இப்படி யிருங்
தால் எங்களால் என்ன செய்ய முடியுமோ? பெற்ற அங்கையென்ற
நினைவும், அங்கும் உள் மனத்தில் இன்றும் எழவில்லையா! அப்பா,
சாருஹாஸா! கையிழுள்ள புத்தகத்தை இப்படி வைத்துகிட்டு
எனது சொல்லைச் சுற்றுக்கவனித்து இந்கு பதிலளி” என்ற வெகு
பகுத்துடனும் அங்கு ததம்பிய பார்வையுடனும் கடுத்தா வய



தடைய ஓர் மாது ஒரு வீட்டில் தனக்கெதிரில் சாய்மான நாற்காலி பொன்றில் சாய்ந்தவண்ணம் கையில் ஓர் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு சுந்தர ரூபனிடம் சொன்னார்.

இதைக்கேட்ட வாலிபண் சிறுகைபுரிந்த முகத்துடன் பேசத் தொடங்கி அவளை நோக்கி, “அம்மா! தங்களுடைய இஷ்டத்திற்கு மாறாக யான் எதுவும் செய்தில்லே; நம்முடைய தற்போதிய கிலை மையை உத்தேசித்தே நான் இதுபரியந்தம் தங்கள் சொல்லை மறந்து வந்தேன்; இப்போது பரீட்சையும் முடிந்தது. இனி பொழுது போக்குவதற்குரிய வழியொன்றைச் செய்துகொண்டு பிறகு தங்களிஷ்டப்படி விவாகம் செய்துகொள்கிறேன். ஆனால் யான் விரும்பும் ஜௌயமணியை நீங்கள் எனக்கு விவாகம் செய்துவைப்ப தாயிருந்தால் இப்போதே செய்துகொள்ளுகிறேன்; அந்த விஷயத் தில் தங்கையும் நீங்களும் யோசனைசெய்த முடிவு கறுங்கள்; பின்னர் யான் பதில் விளம்புகின்றேன்; என் விருப்பத்தை நான் தம்மிடம் பன்முறைகளில் சொல்லி யிருக்கின்றேன். மீண்டும் இன்றும் சொல்லியிட்டேன்; அந்தப் பெண்ணை விவாகம் செய்விக்க ஏற்பாடு செய்யுங்கள். மனமோத்த காதலுடன் விழும்பி மணம் செய்வதே சிறந்தநாம். பலாத்காரமாக மணம் சேவ்வது தகாது. அப்படிச் செய்வது எப்படி யிருக்குமெனில் வேண்டுமென்றே ஒரு வளைக் குளத்தில் தள்ளிக் கொண்புரிவது போலாகும். இதைப்பற்றி மீண்டும் மீண்டும் என்னைக் கேட்காதிர்கள்” என்ற முடிவாகக் கூறி விட்டான்.

இதைக்கேட்ட மீனும்பாள் என்ற அம்மடங்கையின் முகத்தில் ஒருவிதமான வெறுப்பும், கோபமும் ஒன்றுக்கு ஜ்வலிக்க வாரம் பித்தன. அவள் சுற்று அதிகாரமான தோரணையுடன் பேசத் தொடங்கி, “அடேய்! மைந்தா! தாய்சோல் துறந்தால் வாக்கமில்லை என்ற கீதியை மறந்தனை போலும்; ஜௌயமணியின் ரூபத்தைக் கண்டு மோகித்து அவளை மணக்க வேண்டுமென்று நீ விரும்புவது வெகு அழகாக விருக்கின்றது! அவள் குடும்பத்தார்களுக்கும், நமக் கும்பள்ள வித்தியாசங்களையும், மனஸ்தாபத்தையும் கீழவளிக்காம்

களங்கமற்ற காதலின் தேளிந்த ஊற்று

5

யிருக்கிறும்; எட்டே தூட்டியும் போட்டை நாயும் என்பதற்கிணக்க அவர்களுக்கு வசவசவென்று ஹீடெல்லாம் குழந்தைகள். அவர்களுக்குத் தங்கள் குழந்தைகளைப் போற்கிக்கவும் தங்கள் பசி பாறவுமே வக்கில்லாமல் திண்டாடுகின்றார்கள். இத்தகைய பிழூதிகாரிகளின் சம்பந்தத்தை வகூதிப்பதிகளாகிய நாம் செய் தால் நம்மைக் கண்டோர் எள்ளிநகையாடாதிருப்பார்களா! மேலும் அந்தப் பெண்ணின் தாயார் ஒரே பிடிவாதமாக நம்மீது பகைமை கொண்டு இன்னமும் திட்டிய வண்ணமாக விருக்கின்றனளாமே! அவர்களை நாம் என்ன செய்தோம்? அவள் ஏன் நம்மீது கடும்பகை கொள்ளவேண்டுமோ?" என்றார்கள்.

சாருஹாஸன்:—"அம்மா! சொல்லும் இந்த வார்த்தையை நான் சிறிதும் நம்பமாட்டேன். அந்த அம்மாள் திட்டியதாக உணக்கு குண்டுணி கலகக்காரப் புண்ணியவான்கள் சொல்லி யிருக்கிறார்கள். அந்த அம்மாள் அப்படித் திட்டுபவர்கள்; அதை யான் அறிவேன். நான் சென்ற வாரத்தில்கூட அந்த அம்மாளைக் கோயிலில் சந்தித்தேன். அவர்கள், 'நமது காலகதி இவ்விதமாகி விட்டதே!' என்று எண்ணி விசனித்தார்கள். சொல்வோர் பேச்சைத் தாங்கள் சிறிதும் நம்பவே கூடாது. கலகக்காரப் பானிகளுக்கு வேறு வேலையே கிடையாது. ஒரு கட்டத்தாருக்குள் கிரோதத்தை வளரச்செய்து சண்டை என்னும் தீயை மூட்டியிட்டு வேடிக்கை பார்க்கும் வழக்கமே அவர்களுடையது. அவர்கள் உங்களிடத்தில் சினேகம் செய்துகொண்டு வெகு அங்குடையவர்கள் போல அபியித்து, எத்தகைய கண்மனமும் களிந்துருகும் வண்ணம் வினயமாகப் பேசித் தாங்கள் ஒருவித கெடுதலான எண்ணமும் கொண்டிராத பரம சாதுக்கள்போல நடித்து சிரம்பவும் பக்குவமாக உங்களிடமிருந்து வார்த்தைகளை வாங்கிக்கொண்டு உங்களுக்கு கிரோதமானவர்களிடத்தில் தாங்கள் கருதவற்றை பெல்லாம் கறியதாக மொழிந்து, எரியும் கோள்ளியை ஏற்றதள்ளுவது போல கிரோதத்தை விருத்தியாக்கிவிட்டு, அவர்களிடமிருந்து அப்போது வரும் வார்த்தைகளை வாங்கி மூட்டை கட்டிக்கொண்டு வந்து அந்தக் கலகமுட்டையை இங்கும் அவிழுத்துவிட்டு உங்கள் மனத்

தைக் கலக்கி வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த வம்புக்காரர்களுடைய நேசத்தை நம்பிப் பலர் மோசம் போவதை நாம் நமது அனுபவபூர்வமாகக் கண்டறிந்து கொண்டிருக்கிறோம்; அப்படி யிருந்தும் நீங்கள் அவர்கள் பேச்சை நம்புவது ஆச்சரியமாயிருக்கிறது. இரண்டிடங்களிலும் கலகத்தை மூட்டி மனஸ்தாபத்தை மூட்டி விரோதத்தைப்பூட்டி, இருதரத்தாரின் மனத்தையும் வாட்டித் தமது இயற்கையைக்காட்டித் தங்கள் குண்டுணிக் கலக அம்பை நாட்டி, வாயை நீட்டி, வம்புகட்டிப் பேசும் கட்டடத்தவரின் ஈட்டி போன்ற மொழிகளைத் தங்கள் சுற்றும் நம்பவேண்டாம். இரண்டிடங்களிலும் தமக்கு ஏதோ ஆகவேண்டிய சயங்களை உத்தே சித்து இவ்விதம் தாளம்போட்டுத் தமது வேலையை முடித்துக் கொள்ளும் குள்ளாநரித் தந்திரப் பேர்வழிகளும் சிலருண்டு. ஒற்று மையுடனிருக்கும் இருவரைப் பார்த்துப் பொருமைகொண்டு “ஆகா! இவர்கள் இத்தகைய ஒற்றுமையுட னிருக்கின்றார்களே! இவர்களைக் கலைத்துவிடவேண்டும்” என்று அவர்களுக்குள் மித்திர பேதன்செய்து அவர்கள் சினேகத்திற்கு வேர்ப்புமுவா யிருப்போரும் சிலர் உண்டு. அன்னியோன்னிய பாவமாக விருக்கும் இருவரில் ஒருவரிடம் தங்களுக்கு ஏதோ மனஸ்தாபம் நேரிட்டுவிடுமாயின் அவர்கள் மீதுள்ள கூாத்திரத்தினால் அவர்களுக்கு வேண்டிய மற்ற எல்லோரிடமும் இல்லாத பொல்லாத அசியாயக் கதை களை உண்மைபோலக் கூறிக் கலகத்தை விளைவித்து அவர்களையும் விரோதிகளாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும் கபடிகள் சிலரும் உண்டு. நாம் ஒருவரிடம் ஏதோ ஒரு காரியத்தை எதிர் பார்த்து அக்காரியம் ஜெபமடையாதபோல், அவமானமும் ஏமாற்றமும் அடைந்துவிட்டால் அவர்களிடம் தீராத பகக்கொண்டு அவர்களையும் எவ்விதத்திலேலும் அவமானமுறச் செய்யவேண்டுமென்ற ஆத்திரமும் பொருமையும் மனத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய மற்றவர்களிடம் சென்ற அவர்களை மேற்கறியவர்கள் திட்டிய தாகவும், தாவித்ததாகவும் சொல்லிக் கலகத்தீ மூட்டும் பாணகளைத் தொடுத்து அவர்களின் மனத்தைக் கெடுத்துவிட்டுச் சமயம் வாய்க்கும்போது அவர்களுக்கு அவமானமுண்டாகும்படி செய்து மகிழ்து ஆவாரிக்கும் அபோக்கியர்களும் சிலருண்டு. இவ-

விதமே கலகவேலி கட்டிப் பக்கமைப் பயிரை வளர்க்கும் பாபிகள் அந்தம்பேர்களுண்டு. உலகம் பலவிதம். எந்த விஷயத்திலும் தமது சோந்த மதியுடன் சியாய அநியாயங்களை யுணர்ந்து மனச் சாக்ஷிக்கு விரோதமின்றி நன்மார்க்கத்தில் செல்வதே நலமாகும். வேண்டுமேன்று சோல்வோருடைய வார்த்தையைக் கேட்கலாகாது. அம்மா! உங்களிடம் அவர்களைப்பற்றிக் கூறிய மனிதர்கள், அவர்களிடம் உங்களைப் பற்றி எத்தனையோ விஷயங்களைக் கொட்டி அளந்திருப்பார்கள்; — அளந்துகொண்டிருப்பார்கள் — மேலும் அளப்பார்கள்; இதைப்பற்றிச் சற்று போசித்தால் உங்களுக்கு உண்மை விளங்கிவிடும். திட்டங்களை முன்றுவது மனிதர்கள் நம்மிடம் வந்து பிறருடைய வார்த்தைகளை எடுத்து எப்போது பேசுகிறூர்களோ அப்போதே அவர்கள் பிறரிடத்திலும் நம்மைப்பற்றி பேசுவார்கள் என்பதை நாம் உடனே தீர்மானிக்கவேண்டும்; ‘அவர்கள் அப்படிச் சொன்னார்கள், இவர்கள் இப்படிக் கேட்டார்கள்’ என்று கலக்காரர் சொல்லும் வார்த்தைகளை இனிமேல் நீங்கள் கம்பாதிர்கள். உங்கள் மனச்சாக்ஷிக்கு விரோதமின்றி நடந்துகொள்ளுங்கள்; அததான் சாலவும் மேன்மையானது; நான் ஜயமணியை அடைய கிரும்புவதில் உங்களுக்கும் சம்மத மிருப்பின் நீங்கள் அதில் பிரவேசியுங்கள்; இல்லையேல் அவர்களுடைய வார்த்தையை அடிபோடு விட்டுகிடுங்கள்; நேரமாயிற்று; ;நான் சற்று வெளியில் சென்ற வருகிறேன்.” என்று கறிக்கொண்டே எழுந்து சட்டை பணிந்துகொண்டு, கையில் வழுவழுப்பான பிரம்பு ஒன்றைப் பிடித்துக்கொண்டு, அழகிய தங்க பிரேம போட்ட முக்குக்கண்ணுடைய அணிந்து, வில்கு உருமாலைத் தரித்து வெகு ஒய்யாரமாக நடந்து விதியை அடைந்து நேரே பிச்சக்குச் சென்று சற்று நேரம் உலாவி விட்டுத் திரும்பினான். அப்படித்திரும்பி வரும்போது தனது ஆருயிர்க் காதலி ஜெயமணி வசிக்கும் தெருவழியாகவே வந்தான். அப்போது அவருடைய விட்டிற்குச் செல்லவேண்டுமென்ற அவாயிகுதியாகத் தோன்றி அவன் மனத்தை வாதனைப்படுத்திற்று, அதனால் அவன் நேரே தடத்தடவென்று அவ்விட்டினான் நழைந்த முதல்கட்டை படைந்து ரதுநாதா! என்று ஒருவளை அழைத்தான்.

அக்குரைக் கேட்டுச் சுமார் 10 வயதுடைய பாலகன் ஒரு

வன் திடிவந்து, “வாருங்கள் மாமா! உட்காருங்கள். அம்மா, அக்கா, கிருஷ்ணன் ஆகிய எல்லோரும் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள்; சீக்கிரத்தில் வந்துவிடுவார்கள். ஏது தாங்கள் இங்கு வருவதையும் விட்டுவிட்டார்கள்? எங்களைப்பல்லாம் மறந்துவிட்டார்களே! தினங்தோறும் பலதடவைகளில் அக்கா உங்களை நினைத்து நினைத்து உங்கள் பேச்சைபே பேசிக்கொண்டிருக்கிறார்கள்; ‘மாமா இவ்விதம் பேசவார்; மாமா இவ்விதம் செய்வார்; மாமா இவ்வாறு சொன்னார்’. என்று சதா சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்; நீங்கள் பிச்சக்குப் போயிருந்திர்களா மாமா!” என்றார்கள்.

சாருஹாஸன்:—நான் பிச்சக்குத்தான் சென்றிருந்தேன். வரும் வழியில் உங்கள் வீடு எதிர்ப்பட்டதால் உங்களைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று எண்ணி இங்கு வந்தேன்; அம்மா முத்தியவர்கள் வருவதற்கு வெகு நேரம் செல்லுமோ?

ரத்நாதன்:—இல்லை. இல்லை. அவர்கள் சீக்கிரமே வந்துவிடுவார்கள்; இருங்கள், போகலாம்.

சாரு:—என்னால் உன் படிப்புக்குத் தடை ஏற்படுகின்றது. நான் இன்னென்று சமயம் வருகிறேன். நீ சென்று படிப்பதைக் கவனி.

ரது:—“மாமா! நீங்கள் வருவதே அழுர்வமாக விருக்கின்றது. அங்ன மிருக்கையில் தாங்கள் இவ்விடம் வந்தும் அம்மா, அக்கா, முத்தியோரப் பார்க்காது சென்று விட்டால் அவர்கள் கோயித் துக்கொள்வார்கள். நீங்கள் இவ்விடத்திலேயே சற்று உட்கார்க்கிறங்கள்; நான் உள்ளே சென்று படிக்கின்றேன்” என்று கூறிக் கொண்டே உள்ளே சென்று படிக்கலானான்.

தனிமையில் உட்கார்க்கிறந்த சாருஹாஸனுடைய மனம் (பூதைனான்) உத்திரவுச் சிட்டு இல்லாமலே பற்பல இடங்களுக்கெல்லாம் சென்று உலாவி வரத் தலைப்பட்டது; பலவிதமான யோசனைகளில் அவன் மனம் நிரம்பவும் ஜக்கத்துடன் புகுங்கு ஒரு திலைப்படாது அபாரமான களர்ச்சிகளுக்கிடையில் சிக்கி ஜசலாடிக்

கொண்டிருந்தது. அவன் இவ்வாறு மனத்தைச் சிதை கிட்டு விழிபை வீதிப் பக்கமுள்ள வழியில், ஒரே சிலையாகப் பதித்து கிட்டது போலச் செலுத்தி அத் திக்கையே மிக்க அக்கரையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அத்தருணம் அவனுடைய விழி களுக்குப் பெருங் களிப்புண்டாகவும், மனத்திற்கு மட்டற் ற மகிழ்ச்சி அதிகரிக்கவும், ஜெயமணி, தன் காற் சிலம்பொளி “கலீர்! கலீர்!” என்று ஒனிக்க, ஆடும் மயிலின் அற்புதத் தோற்றம் போல நடந்து அவ்விடம் வந்தாள். அவ்வாறு வந்தவள் அங்கு வீற்றி ருக்கும் சாருஹாஸனைக் கண்டு, கட்டிலடங்காத பரமாச்சரிய மடைந்து, புன்னகையுடன் அவனேதிரில் சென்று, “ஏதேனு! இன்று பெருத்த மழை வரும்! வானத்தில் இடி இடிப்பது போல சப்தமும் கேட்கின்றது! மின்னலும் மின்னுகின்றது! மழை சிச்சய மாக வந்துவிடும்” என்று கூறிக்கொண்டே சாருஹாஸனின் எதிரில் வந்து பதுமை போல நின்றாள்.

சாரு:—“உம் என்னைப் போன்ற அதிர்ஷ்ட ஹீனன் இந்த ஐகத்தில் அகப்படுவதும் அரிது; சீச்சி நாம் என்ன பாபப் பிறவி எடுத்தோம்; ஜேயோ சாஷாத் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் எழில்லவோ இவளிடம் குடிகொண்டிருக்கின்றது; ஆகா! அழகே உருக்கொண்ட இவருடைய ரூபத்திற்குத் தகுந்தபடி உயரிய குணமும், அக்குணத்திற்கு ஏற்ற புத்தி சாமர்த்தியமும், அந்த சாமர்த்தியத் திற்குத் தகுந்த வித்யா பூஷணமும், வித்தைக்குச் சரியான சாது சியவசனமும், அவ்வசனத்திற் தேந்த நல்லெழாழுக்கமும், இவளிடம் அமைந்திருக்கின்றன; இவருக் கிணையான பெண்களைக் காண்பது அருமையாகும்” என்று தனக்குள் எண்ணமிட்ட வண்ணமாக ஜெயமணியின் வாயிலிருந்து வந்த மதுரமான மொழியைச் செனி கொண்டு மந்தகாஸத்துடன் பேசத் தொடங்கி, “ஜெயமணீ! சீ கூறியபடியே இப்போது மழை வந்துவிட்டது உண்மை தான்; நான் ஒரு மேகமாய் அசைந்து கொண்டிருக்கின்றேன்; என் கெஞ்சில் உண்டாகும் அதிர்ச்சியே இடியாயிருக்கின்றது; உங்மீது பாயும் என் கண்ணேளியே மின்னலாயிருக்கின்றது; விழியில் பொழியும் நீரே மழையாயிருக்கின்றது; சீ இத்தகைய மழையின் வருகை

யபக் கண்டுபிடித்துவிட்டாய்! உனக்கு ஜோதிடம் முதலியன் தெரியுமோ? எங்கே உள் தாயாரீ?" என்று கேட்டான்.

ஜேயமணி:—மாமா! என் தாயார் பின்னால் வருவார்கள்; கோயி வில் கும்பல் அதிகமாக விருந்தபடியால் என்னால் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்யச் சாத்தியப் படவில்லை. ஆகையால் யான் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு வந்துவிட்டேன். நான் இவ்வாறு வந்ததை, தாங்கள் வேண்டுமானால், உங்கள் வருகையை ஜோஸ்பத் தாலறிந்து நான் வந்ததாக வைத்துக்கொள்ளுங்கள்; வெகு நாட்களாக இவ்விடத்தை மறந்துவிட்ட தமது சித்தத்தில் இன்று இவ்விடத்து நினைவு உதயமாபது வியப்பாக விருக்கின்றதே! இது தமது பெற்றேருக்குத் தெரிந்தால் யுத்த ஆரம்பமாக விடுமே!

சாரு:—ஜேயமணி! என் மனமே பெரிய யுத்தகளமாயிருக்கின்றது; அதில் பல எண்ணங்கள் தோன்றி ஒன்றே டொன்றுக யுத்தம் புரிந்துகொண்டிருக்கின்றன; இவற்றில் எனக்கனுக்கலமான எண்ணத்தின் ஜேயத்தை நான் நாடி விருக்கின்றேன், ஜய மனிக்கக் கூடிய மனியாகிய உண்ணெங்க கண்டால் அந்த ஜேயத்தை அடையலாகுமென்ற எண்ணம் எனக் குதித்தது. அதனால் யானிக்கு வந்தேன்; சீயே ஜேயமணி யாகையால் என்னுடைய யுத்தங்களில் பெய்லாம் நான் ஜேயமடையும்படி செய்துவிட உண்ணால் முடிய மல்லவா!

ஜேய:—என்ன மாமா! தாங்கள் பேசுவதே எனக்கு விளங்க வில்லை. என்னைப் பரிசுகிக்கின்றீர்களா! எனக்கு ஜேயமணி என்ற பெயரிட்டிருந்தும் என்னுடைய சகல காரியங்களிலும் அப ஜெயமே விளைகின்றது. முதலாவது எனது அருமைத் தமையன் இறந்தது ஓர் அபஜெயம்; இரண்டாவது எனது ஆருபிர் சினேகித ராகியங்கள் விட்டாருக்கும் எங்கள் விட்டாருக்கும் விரோதம் வந்தது ஓர் அபஜெயம்; மூன்றாவதாக எனக்கு இத்தகைய அழ கைக் கொடுத்திருக்கும் அதற்குத் தக்க அந்தஸ்தும் ஜூகவரியபழும் இல்லாத பாழாய்ப்போனது ஓர் அபஜெயம். இன்னும் எத்தனைபோ இருக்கின்றன. ஆகையால் சகலயித்திலும் அபஜெயமணியாக

விளக்கும் எனக்கு ஜெயமணி என்ற பெயர் சற்றும் பொருந்தாது. ஆதலால் ஜெயமணி என்ற பெயரை விலக்கிக்கிட்டு ஸ்திரீமணி! ராமா மணி! காந்தாமணி! நாகமணி! ஏமாமணி! ருக்மிணி! பத்மாமணி! அம்மணி! சிம்மணி! குண்டுமணி! பாலமணி! கிரமணி! நெல்லுமணி! கல்லுமணி! என்றுள்ள மணிகளில் ஓர் மணியைப் பெயராக வைத் துக்கொள்ளலாமென நான் சிரீக்கிண்ணேன். ஏன் மாமா! நான் சொல்லியது சரிதானே?

சாரு:—ஜெயமணி! இந்தனை மணிகளின் பெயர்களையும் நீ எந்த அகராதியில் கண்டுபிடித்தாய்! நீ குறிய மணிகளில் ஒவ்வொன்றிலும் ஓர் அழுர்வகுணமே இருக்கின்றது. ஸ்திரீமணி என்பது ஸ்திரீகளுக்குள் சிறந்த பெண்ணைக் குறிக்கும். அதற்கடுத்துள்ள இரண்டு மணிகளும் அந்தச் சிறந்த பெண்களையே குறிக்கும்; நாகமணி என்பதோ சாக்ஷாத் பரமேசவரனின் ஆபரணமாக வும், வாக்தேவனின் படுக்கையாகவும் இருக்கும் சர்ப்பமாகிய நாகராஜனின் சிரத்திலுள்ள மாணிக்கத்தைக் குறிப்பிடுகின்றது. அதற்கடுத்த சில மணிகள் சாக்ஷாத் இலக்குமியின் பெயர்களாய் அமைந்துள்ளன. சிம்மணியோ பிரகாசத்தையளிக்கின்றது; பாலமணி முதலிய மணிகள் நாரீமணிகள் பொழுது போக்கும் கைவேலைகள் செய்வதற்கு உதவுகின்றன. இப்படி எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு மகிழையே இருப்பதால் அவ்வெல்லாமணிகளுக்கும் ஜெயத்தை உண்டாக்கும் தன்மையே அமைந்திருக்கின்றது; ஆதலால் ஜெயமணி என்ற பெயரை மாற்றி அவற்றிலொன்றை வைத்தாலும் அதுவும் இந்த அர்த்தத்தையே கொடுக்கும். பெயர்களால் ஆவதொன்றுமில்லை, ஏதோ பழுவினைப்பயனால் முற்கறிய விஷயங்களில் நீ அபஜயமடைந்திருக்கின்றார்; அதற்கு உன் பெயர் யாது செய்யும்.....ஜெயமணி! நேரமாகியிட்டது; நான் சென்றவருகிறேன்.

ஜெயமணி:—அம்மா வரும்வரை இருக்கலாகாதா? அதற்குள் என்ன அவசரம்? போகலாம். இருங்கள்; மாமா! நளையதினம் தாங்கள் இவ்விடத்திற்கே சாப்பாட்டுக்கு வரவேண்டும்.

சாரு:—நளையதினம் என்ன விசேஷம்? உனக்கு நிச்சய தார்த்தமா என்ன?

ஜேய:—போங்கள் மாமா! நீங்கள் பரிகசிக்கின்றீர்கள், எனக்கு நிச்சயதார்த்தமானால் உங்களுக்குத் தெரியாமல் ஆகியிடுமா! அதற்கு நான் தங்களை யழைக்கவேண்டுமா! நாளையதினம் எனக்குப் பதின்மூன்றுவது வயது பிறக்கின்றது; பிறந்தாள் நடக்கப்போகின்றது; அதற்காக நான் அழைக்கின்றேன்; வருகின்றீர்களா?

சாரு:—ஓகோ! பிறந்த நாள் கொண்டாட்டமா! நான் உணக்கு விவாகம்தான் நடக்கப்போகிறதோ என்று என்னியிட்டேன். ஆமாம்! உணக்குப் பதின்மூன்றுவது வயதும் நாளைய தினம் பிறந்துவிடுகின்றது. பிறகு விவாகம் செய்யவேண்டாமா!..... ஜெயமணி! உன் தாயார் யாருக்கு உண்ணைக் கொடுக்க நிச்சயித்திருக்கிறோர்கள் தெரியுமா?

ஜெயமணி:—“போங்கள் மாமா! பரிகசிக்கின்றீர்கள், ஆ! அதோ அம்மாள் வருகிறார்கள்.” என்று கூறிக்கொண்டே வீதிப்பக்கம் ஓடி அன்றால், அத்தருணம் அவளுடைய தாயாராகிய சோர்னும்பாள் கோயிலிலிருந்து வந்தாள். தன் தாயைக்கண்ட ஜெயமணி, “அம்மா! மாமா வந்திருக்கிறார். உணக்காக யான் அவரை நிறுத்தி வைத்திருக்கின்றேன்.” என்று ஆவலுடன் கூறினான். இதைக் கேட்ட அம்மாது நகைத்துக்கொண்டே, “அவன் எங்கே இருக்கிறான்?” என்று கூறியவாறு முன்கட்டை யடைந்து அங்கு வீற்றிருந்த சாருஹாஸனைக் கண்டு, “சாருஹாஸா! என்னவிது! வழி தவறி இங்கே வந்துவிட்டாயா? அல்லது எங்கள் இங்கிருப்பதை அறியாமல் இங்கே வந்துவிட்டனையா! இங்கு வந்தது அதிசயமா பிருக்கின்றதே!” என்றான்.

சாரு:—காலம் மாறும்போது எல்லாம் அதற்கு ஏற்றபடிதான் நடக்கும்; முன்னிருந்த காலம் வேறு, மத்தியில் இருந்த காலம் ஓர் விதம், தற்போது நடக்குங்காலம் மற்றிருக்கிறது, இனி வரப்போகும் காலம் எத்தன்மையைதோ அதனை அறியக்கூடவில்லை; நான் நேற்றிரவு ஏதோ அர்ச்சொப்பனங் கண்டேன்; அதனால் யான் உங்களையெல்லாம் பார்க்கவேண்டுமென்று இங்கு வந்தேன். எல்லோரையும் பார்த்துவிட்டேன்; இனிச் சென்றவருகிறேன்.

சோர்ணம்பாள்:—அப்பா, சாருஹாஸா! ஆகாயம் முற்றிலும் கருமேகம் மூடிக்கொண்டிருக்ககையில் எங்கேயோ ஓர் முலையில் ஒரு சிறிய நகூத்திரத்தின் பிரகாசம் சிறிது தெரிவதுபோல உன் பெற்றேருக்கு எங்கள் மீது மிகுந்த விரோதம் ஏற்பட்டிருக்கும் போது அதற்கிடையில் உன் மனத்தில் எங்கள் நினைவு ஒரு சிறிது இருப்பதைப்பற்றி நான் மிகவும் சந்தோஷமடைகிறேன்; நம் குடும்பங்களுக்குள் எத்தகைய விரோத மிருப்பினும் எல்லோரும் நன்றாகத் தீர்க்காயுளுடன் வாழுவேண்டு மென்பதே எனது கோரிக்கை. உனக்கு டாக்டர் பரீஷ்கார் பாசாகிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன்; அதனால் மகிழ்ச்சியடைஞ்சேன். இனிமேல் நீதனித்த மருத்துவசாலை வைக்கப்போகிறோமா! அன்றி எங்கேஹும் வேலைக்குப் போகப்போகின்றோமா?

சாரு:—தனித்த மருத்துவசாலை வைக்க யான் பிரிப்பபட வில்லை. மருத்துவசாலைகளில் இருந்து முதலில் பழகிய பின்னர் அதைப்பற்றி போகிக்கலாமென்று எண்ணுகிறேன். அதற்கு முயற்சி செய்துகொண்டுவருகிறேன்; அந்த வேலை எங்குக்கிடைக்குமோ தெரியவில்லை. நான் சென்றுவருகின்றேன்.

சோர்ணம்பாள்:—“நிரம்பவும் சந்தோஷம். உஞ்சுடைய புத்திக்கும் வித்தைக்கும் பழுது நேரிடாது நீ சென்றுவா. ஏதேர் எங்களை நினைவில் வைத்துக்கொள்; நாங்கள் மற்றவர்களைப்போல ஐசு வரியன்தர்களாயிருப்பின் எதையும் தைரியத்துடன் பேசுவதற்கு எங்களுக்கு வாய்வரும்; கேவலம் ஏழ்மை நிலைமையிலிருக்கும் யாங்கள் வாய்த்திறக்கவும் போக்கியதை யில்லாதவர்களா யிருக்கின்றோம்; அப்பா! நீ சென்றுவா” —என்று மிக்க விசனத்துடன் கூறி அன். சாருஹாஸனும் அதற்குமேல் ஒன்றும் சொல்லமாட்டாதவ னுப் எழுந்தான். அப்போது ஜெயமணி அவளை நோக்கி, “மாமா! மீண்டும் உங்களை எப்பொழுது காண்ளாம்? நாளை பார்க்கலாகுமா?” என்றான். அதற்கு சாருஹாஸன், “கடவுளின் கருணை இருப்பின் காணலாம்”. என்று கூறிக்கொண்டே போய்விட்டான். அவனுடைய மனம் சரியான நிலைமையில் இல்லாமையால் பல்வேறுஞ எண்ணங்களில் ஆசலாடிக்கொண்டிருக்கது. ஜெயமணியினுடைய

அற்புதமான வடிவம் அவன் மனத்தில் புகுந்து அவனைத் துபரக் கடலுள் அமிழ்த்திக்கொண்டே இருந்தது. அவன் அத்தருணத் தில் அதே சினிவுடன் அதுசம்பந்தமான விஷயங்களில் மனத்தைச் செலுத்தியவனும் நடந்து சென்றான். அவ்வாறு செல்லும்போது விதியிலுள்ள எல்லா மின்சார விளக்குகளும் திடீரென்று அணைந்து விட்டன. அதைகண்ட சாருஹாஸன், “ஐயோ! நாம் என்னிய காரியம் அபஜையம் அடைவதற்கு அறிகுறியாக விளக்குகள் அணைந்துவிட்டனவே! ஆ! இதுவும் ஓர் காலக்கொடுமைபோதும்!” என்று சிந்தித்துக்கொண்டே போனான்.

மின்சார விளக்குகளையே நம்பி யிருக்கும் சகலமான கடை களும், வீடுகளும், காப்பி, பலகா சாப்பாடு முதலியன விற்கும் ஒட்டல்களும் இருள் முடி குகைகளைப் போலாக விட்டன; “ஐயோ! விளக்கவிந்துவிட்டதே! விளக்கவிந்துவிட்டதே?” என்று கூக்குரல் அண்டத்தை யளாவிக் கிளம்பிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் போஜனம் செய்பவரும், போஜனம் தயாரிப்போரும், பூஜை செய்வோரும், குழந்தைகளை வைத்துக் குலாவுகின்றவர்களும், வர்த்தமானப் பத்திரிகை படிப்போரும், அருமையான சாவல் படிப்போரும், இன்னும் பலவிதமான தொழிகளைச் செய்து கொண்டிருப்போரும் விளக்கு அவிந்த தகைணமே கண்ணவிந்து விட்டவர்கள் போல, “ஆ! விளக்கு! விளக்கு!” என்று கூச்சவிட்டார்கள். சிலர் வத்திப் பெட்டி யகப்படாமலும், கை விளக்குகள் இல்லாமலும், அண்டை வீடு அயல் வீடுகளுக்கு ஒடிக் கை விளக்குகளைக் கடன் வாங்கிக்கொண்டு ஒடினர்கள்; சிலர் விளக்குகள் இருந்தும் எண்ணெய் விட்டு அவற்றை ஒற்றுவதற்கு வெளிச்ச வில்லாத தால் அவ்விளக்குகளைத் தேடி எடுக்கமாட்டாது தத்தளித்தார்கள். சிலர், அவ்வாறு விளக்கை இருளில் தேடுகையில் தேள், பூராந் முதலியவைகள் கையில் கடித்து உபத்திரவத்தை யுண்பாக்க, அவ் புபத்திரவத்தைத் தாங்கமாட்டாமல் கதறிக்கொண்டு திரிந்தார்கள்; சிலர், “குழந்தை! குழந்தை!! குழந்தையைப் பிடித்துக் கொள்ளுக்கள்; அது இருளைக் கண்டு பயப்படப் போகின்றது; வீதிக் கதவருகில் இருவர் சில்லுங்கள்; பாரேனும் உட் புகுந்து

விடப் போகிறுன்' என்ற வீடுகளுக்குள் பலசிதமான சத்தம் போட்டுக்கொண்டு திரிந்தார்கள்; சிலர் வீட்டிற்குள் நடமாடிய தங்கள் வீட்டு மனிதர்களைபே, யாரோ அன்னியர் திருத் வீட்டிற்குள் புகுந்துவிட்டார்களென்று கிணத்து, அவர்களைப் பிடித்து அடித்து அவர்களோடு யுத்தம் செய்துகொண்டு திரிந்தார்கள். இன்னும் இவை போன்ற பல வினோதங்களைல்லாம் நடந்தன. வீதிகளில் எப்போதும் பட்டப் பகல் போலவும், நிலவு காய்வது போலவும் பிரகாசத்தை யளித்துக்கொண்டிருந்த விளக்குகள் அளிந்தவுடன் அவை பாழுலகம் போல இருளால் மூடப்பட்டு விட்டன. எங்கோ சிற்கில சிறு கடைகளில் மினுக்கு மினுக்கு என்று சில எண்ணெய் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. அந்த விளக்குகளின் வெளிச்சமானது ஆயிரம் சந்திரன்பிரகாசித்த வானத்தில் ஓர் கஷ்டத்திரம் தோன்றவது போலவும், ஓர் மத யாளியின் அபாரமான பசிக்கு ஒரு கொத்து அகத்திக் கிரை வைத்தது போலவும், இருண்ட ஸ்ரீரண்ட மேகத்தின் மத்தியில் ஓர் மின்னல் தோன்றவது போலவும் இருந்தது. அப்போது காற்றும் விற விரைந்று அபாரமாக வீசிக்கொண்டிருந்ததால் அவ் விளக்குகளும் நன்றிரவது கஷ்டமாயிருந்தது. அவற்றுள் சில விளக்குகள் அணைந்துவிட்டன; சில விளக்குகள் அணைந்து விடக் கூடிய நிலைமையை அடைந்து படுக் படுக் என்று அசைந்து ஒளி அடங்குவதும் கிளம்புவது மாயிருந்தன. இவ்வாறு வீதியில் நடக்கும் அலங்கோலம் சிறவர்களுக்கு ஓர்வித வேடிக்கையாகவும், உற்சாகமாகவும் இருந்தபடியால் அவர்கள் தம் மனம் போன வண்ணம் ஆரவாரித்து அங்கு மிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அது ஓர் புதிய வேடிக்கையாகவே காணப்பட்டது. அன்னியர் பொருள்களைச் சூறையாடுவதில் வீரத்தன்மை யடைந்துள்ள சோதாக்கள் கொள்ளையடிப்பதற்கு அதுதான் தருணமென எண்ணி வீதியில் வரிசையாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்கும் பலகாரக் கடைகளின் பக்கம் சென்று பலகாரங்களைக் கை கொண்ட மட்டும் வாரித் தின்றும், வழியில் இறைத்தும், மடியில் கட்டிக்கொண்டும் தன்னுடைய பாட்டுப் பாடியவாறு தம்முடைய லீலைகளை வெகு அட்டாசத்துடனும், உற்சாகத்துடனும் செய்துகொண்டு திரிந்

தார்கள். பலகாரக் கடைகளில் பலகாரம் விற்கும் மனிதர்கள் பலகாரங்களை கொள்ளோ கொடுத்த வயிற்றெறிச்சலால் வாயி அம், வயிற்றிலும் அறைந்துகொண்டு, “ஐயோ! பலகாரங்கள் கொள்ளோ போன்றனவே! லட்டு! ஜிலேபி! ஐயோ! பேணித் தட்டைக் காணவில்லையே! பூரிகள் குறை போய் விட்டனவே! கொள்ளோக்காரப் பாவிகளே! நீங்கள் நாசமாப் போகமாட்டார்களா! உங்கள் கைகளை ஒடிக்க வேண்டும்; உங்கள் கண்கள் அவிந்துபோக! ஐயோ! யாரேறும் சகாயத்திற்கு வாருங்களே!” என்று கூக்குரவிட்டார்கள். அந்தக் கூக்குரலைக் கேட்ட சோதாக்கள் பலமாக நகைத்துக்கொண்டே “மிட்டாய்க் கடைக்காரப் பயல்களே! நீங்கள் சொல்லுகிறபடி எங்களுடைய கண்கள் அவிந்துவிட்டபடியால்தான் உங்களுடைய கடைகளை, இது இன்னாருடையதென்றும், இது இன்னாருடையதென்றும் பகுத் தறிந்துகொள்ள முடியாமலும், பசுவண்களை இது இன்னதென்றும், இது இன்னதென்றும் தெரிந்துகொள்ள முடியாமலும், எல்லாக் கடைகளிலும், எல்லாவற்றையும் வாரி வாயில் போட்டுக்கொள்கிறோம்; அவற்றுள் ஒன்று தித்திக்கின்றது; ஒன்று உப்புக் கரிக்கின்றது; ஒன்று காரமாய் உறைக்கின்றது. அப்படி யிருந்தாலும் இவற்றில் பேதம் பாராட்டாது நாங்கள் எல்லா வற்றையும் சமத்துவமாகவே பாவித்துத் தின்று உங்கள் கடைகளைக் காலி செய்து உங்களுக்குச் சகாயம் பூரிகின்றோம். அப்படி நாங்கள் வந்து சகாயம் செய்யும்போது இன்னும் சகாயத்திற்கு வேறு மனிதரை ஏன் அழைக்கின்றீர்கள்?” என்று முரட்டுத் தனமாகப் பேசி அவர்களைப் பரிகசித்தார்கள். சோதாக் கடைகளில் எண்ணற்ற கலர்களும், சாக்கெல்லட்டு, பெப்பர்மெண்டு களும் கொள்ளோ போயின. அக் கடைக்காரர்கள் கூக்குரவிட்டுக் கதறினார்கள். பழங்கள் முழுசாகக் கொள்ளோக்காரர்களின் தொண்டைக்குள் நெழுங்கு நெழுங்கென்று புகுங்கு வயிற்றுக்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்தன. அந்று விளக்குகள் அணைத்து விட்டதானது சோதாக்களுக்கும், திருட்களுக்கும் மிகுந்த அனுகலமாகிவிட்டது சில சோதாக்கள் விதியில் சென்று கொண்டிருந்த சிறுமிகளின் நகைகளை, அச் சிறுமிகள் சமக்கும்

பாரத்தைக் குறைப்பது போல கழற்றிக்கொண்டும், கத்திரித்துக் கொண்டும் ஓடினுர்கள்; சிலர், வீதியிற் சென்ற பெண்மர்களின் மேல் விழுந்து தஷ்டத்தனங்கள் செய்து அகப்பட்டவற்றைச் சுருட்டிக்கொண்டு ஓடினுர்கள்; சிலர், தமக்கு ஷாத்திரமானவர்களை அவ் வீதியில் அகஸ்மாத்தாகக் கண்டு, தாங்கள் இன்னுரென்பதைக் காட்டிக்கொள்ளாமல் கையப் புடைத்துத் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்கள். சிலர் வீடுகளில் புகுந்து கொள்ளை பிட்டார்கள். இவ்விதமாக நடந்த தாழுமாறான செய்கைகளும், குக் குரல்களும், பண்டங்களை இழுக்கோர் கதறும் கதறலும் ஒன்ற கூடி அவ் ஆரையே அல்ல கல்லோலப் படச் செய்துவிட்டன. இன்னும் பெரிய பெரிய ஷாப்புகளில் நடந்த கொள்ளைகள் பல. அந்த ஷாப்புகளில் உள்ள கண்ணுடி பிரோக்களை உடைத்து வெள்ளிப் பாத்திரங்களைப் பலர் கொள்ளை பிட்டார்கள். இவ்வித விபரீதங்கள் நடக்கும் தெருவழியில் நமது சாருஹாஸன் ஓர் உண்மத்தன் போல நடந்து வந்துகொண்டிருந்தான். திடீரென்று உண்டாகிய பலவித கூக்குரல்கள் அவன் செவியில் பட்ட பிறகே வீதியின் அலங்கோலத்தையும், ஆர்பாட்டங்களையும் அவன் தெரிந்துகொண்டான். மின்சார விளக்கின் பிரதான விசையே கெட்டுவிட்டபடியால் விளக்கு அவிந்து 30 நிமிடங்களாகியும் மீண்டும் வெளிச்சம் உண்டாகவில்லை. கை விளக்குகளை ஏற்று வோரும், மெழுக்கு வத்திகளைக் கொளுத்துவோரும், வத்திக் குச்சிகளைக் கீறி வெளிச்சம் காட்டுவோரும், சைகில் விளக்கு, ஜட்கா வண்டி விளக்கு, ரிஷா வண்டி விளக்கு ஆகியவைகளைக் கடன் வாங்கி ஏற்றிக்கொள்வோரும், கடுதாசிகளைக் கொளுத்தி வெளிச்சம் செய்துகொள்ளுவோருமாக ஜனங்கள் அங்கு மின்கும் ஓடி யாடி அலைந்து திண்டாடினுர்கள். அப்போது பலமான காற்று அடித்துக்கொண்டிருந்தபடியால் அவ்வாறு ஏற்றிய விளக்குகளும் சின்றெரியாமல் அவிந்துகொண்டிருந்தன. அதோடு தடபுடலான இடியும், பளிச்சு, பளிச்சு என்ற மின்னலும், பெரு மழையும் வந்துவிட்டன. ஒவ்வொரு துறைமுகம் கல் மழையைப் போல கச்சக்கா யளவு விழுந்தது. ஏற்கெனவே விளக்குவிந்து, இருள் சூழ்ந்து கொண்டதனால் ஜனங்கள் பலவித இம்சைகளுக்கு இலக்காகித்

தத்தளிக்கும் சமயத்தில் இவ்விதம் விபரீதமான இடியும், மழையும் ஒன்று கூடித் தடபுடல் செய்ய ஆரம்பிக்கவே முன்னிலும் பதின்மடங்கு அதிகரித்த குழப்பமும், அபாரமான பயமும் ஜனங்களுக்குள் உண்டாகி விட்டன. பலவிதமான கடைகளை வைத் தூக்கொண்டிருந்த ஜனங்களைல்லாரும், தாங்கள் ஏற்றிய சிறிய கை விளக்குகளும் திடும் திடும் என்று அவைகளுக்கொண்டிருந்தபடியால் பெருங் கலக்க மடைந்தார்கள். வீதியில் செல்லும் ஜனங்கள் எல்லாம் மழையைத் தாங்கமாட்டாமல் கடைகளில் ஒன்றிக் கொள்ளத் தொடங்கினார்கள். அவ்வாறு ஒன்றிக்கொள்வதால் ஆங்காங்கே பெருங் கட்டங்களாய் ஜனங்களில் நெருக்கடி யுண்டாய் விட்டது. அதனால் முன்னிலும் அதிகமான திருட்டுக்களும், பெருந்த சண்டைகளும், அடிதடிகளும் உண்டாகிவிட்டன. இன்னும் பல விபரீதமான சங்கடங்கள் உண்டாகிக்கொண்டிருந்தன.


நமது சாருஹாஸன் அன்று குடை கொண்டுவராமல் வந்த மையால் மழை ஆரம்பித்தவுடன் ஓர் கடையில் ஒதுங்கினான். அக் கடையில் மழையின் பொருட்டாக ஏற்கெனவே ஒன்றி யிருந்தோருடன் பின்னும் சிலர் வந்து கூடிக்கொண்டார்கள். மழையோ னின்றபாடில்லை. மின்சார விளக்கோ மீண்டும் உண்டாகவில்லை. மழையின் இரைச்சலும், இடியின் சப்தமும், ஜனங்களின் தாறு மாருன கூக்குரலும் ஒன்று கூடிப் பேரிரைச்சல் உண்டாகிக் கொண்டிருந்தபடியால் ஒருவர் கூறவது ஒருவருக்குச் செவியில்பட வில்லை. ஹோ! என்ற பெருந்த இரைச்சல் எல்லோருடைய செவி களையும் செவிடு படச் செய்துகொண்டிருந்தது. அத்தகைய விடத்தில் னின்ற நமது சாருகாஸனின் மனம் குழப்பிக்கொண்டே சிரம்பவும் சங்கடத்தில் ஆழந்து, பெரிய யோசனையில் முழுகி யிருந்தது. அவன் அங்கு நடந்த குழப்பங்களில் எதிலும் மனத் தைச் செலுத்தவில்லை. தன்றுடைய சொந்தச் சிங்தனையிலேயே இருந்தான். அப்படி யிருக்கையில் அவனுடைய சட்டைப் பைக்குள் திடீரென்று ஓர் கை நழைந்தது. அதே நிமிடம் அவனுடைய கையிலில் அணியப்பட்டுச் சூர் விட்டுப் பிரகாசித்தது கொண்டிருந்த வைர மோதிரத்தில் ஓர் கரம் கவிஞ்தது. அது

பரிபந்தம் தன் விளைவற்று சின்ற சாருஹாஸன், அவ்வாறு இரு கரங்களும் தன் சட்டைப் பையிலும், மோதிரத்திலும் பிரவேசிக் கலே அவற்றைக் கண்டுகொண்டான். உடனே “ஹா!” என்று அலறியவாறு தன்னிரு கரங்களினுலும் அவ்விரு கரங்களையும் கெட்டியாகப் பற்றிக்கொண்டான். அதே தருணம் இன்னும் நான்கு கரங்கள் சாருகாஸனை நன்றாக வளைத்துக்கொண்டன. அந் சிகழ்ச்சி யைக் கண்ட சாருஹாஸன் தன்லை மிதித்தவன் போல தத்தளித்து “ஐயோ இதன்ன அக்கிரமம்!” என்று வாய்விட்டுக் கூறிக் கொண்டே திகில்லைத்து, பிரமித்துக் கல்லாய்ச் சமைந்து விட்டான். அவனிடம் கொள்ளை யடிக்கவே சிலர் இவ்வாறு கரங்களை அவன் மீது பிரயோகித்தார்கள் என்பதைக் கறவும்வேண்டுமா?



2-வது அதிகாரம்

மதங்கோண்ட யானை—இதம் பேசும் பூஜை.



“கூடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் செய்து

கோண்மே பிரம்மச்சாரி” என்னும் அருமையான



முதுரை என்றுடைய சொந்த அனுபவத்திற்கே ஏற் பட்டதுபோல்லவா இருக்கின்றது; சீச்சி பாழும் படாடோபழும், நவாகரிகமென்றும் புதிய போர்வையும் உலகம் முற்றிலும் சியா பித்துக்கொண்டு குடும்பங்களையும், மக்களையும் பாழ்படுத்துகின்றனவே! என்ன அனியாயம்! ஐங்கள் பண்ணடக்காலப் பழக்க வழக்கங்களை ஒழித்துவிட்டுப் புதிய நாகரிகப் பேயின் அடிமைகளாகித் தமது சுய மதிப்பு, சுய ஆசாரம், சுய மரியாதை, சுய போக்கிப்பதை முதலியவற்றைக் கைசோரகிட்டுப் பரிதபிக்கும் படிபாகவல்லவா இக்காலத்தின் கோலமாகவிட்டது! நம் தாய் பாலையை மறந்து, அவமதித்துத் தாய் நாட்டின் பழக்கத்தை இகழ்ந்து, மேல் நாட்டாரின் கொள்கையைப் பின்பற்றி, அந்த ஆசா

ஏத்திலேயே மதிமயங்கி தம்மைத்தாமே சகல விதத்திலும் கெடுத் துக்கொண்டு மதியிழுந்து என் இவ்விதம் மக்கள் பாழாய்ப் போக வேண்டுமோ தெரியவில்லையே! அடாடா! வெட்கக்கேடே! எனது விருப்பத்தையும், உத்திரவையும் சுற்றேறும் எதிர் பாராது என் காலுக்கு விளங்கைப் பூட்டி, மணமென்னும் கிணற்றில் தள்ளி என் ஜீப் பாழாக்கிப் பரிதபிக்கக் கெய்துவிட்டு உயிர்துறந்த என் பெற் ரேஞ்சர் எண்ணி நான் கதறவேனு! அன்றி எனக்கு வாய்த்த மயினை என்னும் பெயர் படைத்த மறஸியின் சகிக்கக்கூடாத அவ மான கெய்கையை எண்ணி மனநோந்தமுவேனு! என்னைக்கண்டு பிறர் பரிக்கிப்பதை எண்ணிப் புலம்புவேனு! எனது கதி அதோகதி பாகிவிட்டதை எண்ணி வருந்துவேனு! கட்டிய தாரமே என் கழுத் திற்குக் கத்தியாக விருந்து எண்ணை அவமதித்தும், இழிவு படுத்தியும், அல்லதியம் கெய்தும் பேசுவதை எண்ணிச் சங்கடப்படுவேனு! ஆகா! எதைத்தான் எண்ணி ஏங்குவேன்! என் பிழைப்பு இவ்வித மாகவா முடியவேண்டும்! உலகத்தில் எத்தனையோ பெண்கள் படித் திருக்கிறார்களே, பட்டம் பெற்று கெட்டிக்காரிகளாக விளங்குகின் ரூர்களே! அவர்களைல்லோரும் இவ்விதமான மானங்கெட்ட பிழைப்பா பிழைக்கின்றார்கள்? படித்த படிப்பின் பயனாக நல் லொழுக்கழும், நற்குணமும், நற்சகவாசமும், நன்னடக்கையும், நற்பொழுதபோக்கும், நானிலத்தோர்க்கு நடுநாயகமாய் விளங்கும் தன்மையும், நாதனின் மனக்குறிப்பறிந்து நடக்கும் நடக்கையும், நாராயணனிடத்தில் செலுத்தும் பக்தியும், நற்குணமுடைய பெரி யோரிடத்தில் கொள்ளும் நட்பும் பெருகியவர்களாயும், இன்னு மற்ற சகலமான அம்சங்களிலும் அபாரமான புகழ்ப்படைத்து எல் லோரும் கொண்டாடும் உயர்வு வாய்ந்தவர்களாயும் பலர் விளங்க வில்லையா! அத்தகைய சிரோரத்தினங்களை—மாதர்க்கணிகலுமாய் விளங்கும் மாமணிகளை — மங்கையர்க்கரசிகளை — நாம் கண்ணால் பார்க்கவில்லையா! காதால் கேட்டதில்லையா! அத்தகைய உத்தமிகள் வாழ்ந்துவந்த—வரும்—இங்காட்டில் என்னுயிருக்குக் கத்திபோல எனக்கோர் குடிகேடி வந்து வாய்ந்தது என்ன அதிசயம்! இது என் கெட்ட காலமென்றே சொல்லவேண்டும். அடாடா! என்ன ஆபாச மான பிழைப்பு! சிச்சி! பணத்தின் திமிரும், ஆங்கிலம் கற்றவிட

தனுல் ஏற்பட்ட அகம்பாவமுமல்லவா அந்தப் பெண்ணைப்பிடித்து ஆட்டுகின்றன. உம். பணம் படைத்த எல்லோரும் இவ்விதம் குணங்கெட்டவர்களாகவா இருக்கின்றார்கள்? எல்லாம் அவரவர்களின் மனப்பான்மையைப் பொறுத்தும், சகவாசதோஷத்தைப் பொறுத்தும் நடக்கின்றன. நாம் செய்த பாபத்தின் பயனே இத்தகைய மனைவியை நமக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறோ; உம். யாரைச்சொல்லி என்ன பயன்?" என்று ஓர் வாலிப்பன்—சமார் 25 வயதுக்கு மேற்பட்ட வயதுள்ள உத்தம வீர புருஷன்—ஒரு வீட்டில் வர்த்தமானப் பத்திரிகைகள் படிக்கும் (ரீடிங்க்ரூம்) பிரத்தியேக ஆறையொன்றில் உட்கார்ந்து பல தொந்தரவான விஷயங்களைச் சிக்கித்துப் பெருமுச்சுவிட்டுக்கொண்டு கண்ணில் நீர்த்துளிகள் சிந்தியவண்ணம் மாலை சமார் 5 மணிக்கு வாதனைப் பட்டுக் கொண்டிருந்தான். அவனை அப்பொழுது கண்ட எவருக்கும் அவனுடைய மனத்தில் ஏதோ பெருத்த விசனமும், அவமானமும் ஒன்றுகூடித் தங்க அவனை வதைக்கின்றன என்பது தெற்றெனவிளக்கும். அவன் முகத்தோற்றமும் இதனை நன்கு விளக்கக்கூடியதாயிருந்தது. அவன் பெயர் சந்திரகாசன் என்பதாகும்.

அவ்வறையில் மேஜை, நாற்காலி, பெஞ்சு, முதலியன போடப் பட்டிருந்தன. அவைகளில் ஆங்காங்குச் சிலர் உட்கார்ந்து வர்த்தமானப் பத்திரிகைகளைப் படித்துக்கொண்டிருந்தார்கள். பத்திரிகையிலுள்ள விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்திக்கொண்டிருந்தமையால் அவர்கள் நமது இளவான சந்திரகாசனைக் கவனிக்கவில்லை. சந்திரகாசனும் தனது கரத்தில் ஓர் வர்த்தமானப் பத்திரிகையைத் தாங்கியே உட்கார்ந்து துக்கித்துக்கொண்டிருந்தான். அந்தருண்த்தில் அன்று வெளியான தினசரிப்பத்திரிகைகளை ஓர் கட்டாகக்கட்டி ஒரு வேலைக்காரன் அவ்வறையில் கொண்டுபோட்டுகிட்டுச் சென்றுன். புதிய பத்திரிகைகளைக் கண்டவுடன் எல்லோரும் பேருக்கொண்டிருக்கிறார்களெடுத்துக்கொண்டு பிரித்துப் படிக்கலானார்கள். நமது சந்திரகாசனும் ஓர் பத்திரிகையைடுத்துப் பிரித்துப் பார்த்துக்கொண்டே வந்தான். அப்படிப் பார்த்தவரும்போது அதில் சில விஷயங்களைக் கண்டு வெகு கவனமாகப் படிக்கத்தோடுஏனுன். அவ்விஷயங்களாவன:—

“ விருந்துக்கொண்டாட்டம்

பூர்மதி R. ராதாபாய் அம்மாள் அவர்கள் எம். எல். பரிசையில் ராஜதானி முதல் வதுப்பில் முதலில் தேறிய சுந்தோஷத்தை முன்னிட்டு அந்த அம்மாளவர்களுக்கு நாளை மாலை 6 மணிக்கு திவான் பகுதார் N. T. சதாசிவ முதலியாரின் பங்களாலில் உயர்தர விருந்து நடக்கப் போகின்றது. அவ்விருந்திற்கு ஷீ முதலியாரவர்களின் சினேகிதர்களும், தீர்மானம், தீர்மாட்டிகளும், உறவினர்களும், இன்னும் மற்ற சீமான் சீமாட்டிகளும் விழுயம் செய்வார்கள். விருந்து நடத்தப்பவேதற்கு முன் ஷீ அம்மாளவர்களின் சோற்போழியும், சங்கீத வித்வாண்களின் பாட்டுக்கச்சேரியும் நடைபெறும் ஷீ அம்மாளவர்களுக்கு வரவேற்றுப் பத்திரமும் வாசிக்கப்படும். பின்னர்ப் போஜனமானதும் முதல்தரமான காட்டியக்கச்சேரி நடக்கும்; அதன்பிறகு அம்மாளைப்பற்றியப் புகழ்ப்பாவும் பாடப்படும். இந்த விருந்திற்கு உத்தரவுச்சிட்டுப் பேருதவர்கள் உள்ளே விடப்படமாட்டார்கள்.

இங்கனம்

N. T. சதாசிவ முதலியாரின்
காரியத்தில்”

என்பகவகளே. இவ்விஷயங்களை அவன் படித்தான்; படித்ததும் தன்னிடே மறந்தான்; அவனுக்குக் கோபம் மிகுங்கது; பற்கள் நெரிக்கன; கண்கள் தீப்பொறிகளைக் கக்கின. அவனுடைய ஆத்திரத்தினால் அவனது சர்வாங்கமும் தடிதடித்துப் பதறிற்று. அபார மாய்க் கட்டுமீறிப் பொங்கி எழுந்த கோபாவேசத்தினால் அவன் கால்முதல் தலைவரையில் வியர்கவ வெள்ளமாக ஓடிற்று; மார்பில் கோடாலிகொண்டு பிளங்கதுபோன்ற வேதனையுண்டாயிற்று. அவனுக்குப் பெருமூச்ச அதிகரித்துக்கொண்டிருந்தது. இவ்வித நிலை மையை அடைந்த அவன், “ஆகா! இத்தகைப் பிலைமைக்கும் அச்சுண்டாளி வந்துவிட்டாளா! ஜேயோ! அனியராபக்கொள்ளினாயோ! எம். எல். பரிசையில் தேறியதற்கு விருந்தா! முதலியார் விருந்து நடத்துகிறா! ஜேயோ! என் வயிறு பற்றி எரிக்கின்றதோ! பாவி! குலத்

தரோகி! உன் படிப்பு முற்றும் பாழாய்ப்போக; நீ படித்ததில் உன் ஏறிவு இவ்விதங்களில்தான் விருத்திபடைந்ததோ ஐபோ! எனக்கு இன்னது தான் செய்யவேண்டுமென்பது தெரியவில்லையே! என் என்ன செய்வேன்?" என்று மனத்திற்குள்ளாகவே என்னுத எண்ணங்களைல்லா மென்னித் துயருந்றுன். அவனுடைய மன வுறுதி கலங்கியிட்டது. அவன் அத்தகைய நிலைமையில் வீற்றிருக்ககயில் அங்கு அருகில் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தவர்களில் சிலர் மேல்கண்ட விஷயத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் ஒருவரை யொருவர் நோக்கிப் பலவிதமாகப் பேசத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன், "என்ன சார்! இந்த விளம்பரத்தைக் கவனித்திர்களா? பாரோ ஓர் பெண் பிள்ளை எம், எல். பரீஷஷயில் முதல் வகுப்பில் தேறியதற்காக முதலியர் விருந்து நடத்தப்போகிறானே! பேஷ்! காலம் எப்படி இருக்கின்றது பார்த்திர்களா! ராஜதானி முதல் வகுப்பில் தேறினானே! என்ன ஆச்சரியம் பார்த்திர்களா!" என்றான்.

மற்றொருவன்:—முதல் வகுப்பில் தேறியதில் வியப்பெண் சார்! எப்போதும் பெண் பிள்ளைகளுக்குச் சுறு சறுப்பான புத்தியும், ஊக்கமும், படிப்பின்மீது அபாரமான விருப்பமும் உண்டு. அவர்கள் உண்மையிலேயே பாடு பட்டிப் படிக்கையில் முதல் வகுப்பில் தேறுவதற்குத் தடை என்ன? சில பெண்கள் அதிகமாக உழைத்துப் படிக்காவிடினும் எவ்வாறோ பரீஷஷயில் தேறிப் பட்டத்தைப் பெற்று விடுகின்றார்கள். இந்த ராஜதாபாய் அம்மாள் அப்படிப்பட்டவள்ளல்; உண்மையில் நிரம்பவும் சிரத்தையுடன் படிப்பவள்; அவளை நான் அறிவேன்; அவள் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் தான் குடியிருந்தாள். நான் அவளை அடிக்கடி பார்த்திருக்கிறேன்; எந்த நேரம் பார்த்தாலும் அவள் படித்துக்கொண்டே இருப்பாள். அவனுக்கு அப்போது ஏற்பட்டிருந்த எண்ணமாவது ராஜதானி முதலில் தேறியிட வேண்டு மென்பதே. அதை அவள் என்னிடம் பல முறைகள் தெரியித்திருக்கிறார்கள். அவ்வாறே தேறியிட்டாள். தேறியது அதிசயமல்ல; விருந்து நடக்கப்போவது தான் அதிசயம்.

வேறொருவன்:— ஏன் சார்! விருந்து நடப்பதில் அதிகப் பெண்ணை? இக்காலத்தில் பெண்மனிகள் படிப்பதும், பட்டம் பெற வதும், விருந்துண்ணச் செல்வதும், உபன்னியாசம் செய்வதும், ஆடவர்களுக்குச் சமமதயாக விருப்பதும் சர்வ சாதாரணமாக நடந்துவருகின்றனவே; இதற்கு ஆச்சரியப்படுவானேன்? சில நாகரிகப் பேய் பிடித்த பெண்கள் விவாகமே இல்லாது கண்ணிகை களாகக் காலங் கழிக்கும் இக் காலத்தில், அந்த ராதாபாப் அம்மாள் ஏதோ தன்னை யறியாத சிறிய குழந்தைப் பருவமாக விருக்கையில் கல்யாணத்தைச் செய்து கொண்டுவிட்டனாம். அப்படிச் செய் தாலும் தனக்குப் புத்தி வந்தபிறகு விவாகத்தை ரத்து செய்யா மலிருக்கின்றானே! அது தான் நிரம்பவும் ஆச்சரியமானது.

பின்னேருவன்:— என்ன சார்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆச்சரியத்தை சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே! கல்யாணத்தை ரத்து செய்யாது இருப்பதில் ஆச்சரியமென்ன? அந்த விதமான ரத்து செய்யும் சட்டம் நமது இந்தியாவிற்கு இன்னும் வராமையால் ரத்து ஏற்படாமலிருக்கிறது; அந்தச் சட்டம் வந்த பிறகு இப்படி ரத்துச் செய்யாதிருந்தால்லவா அதை ஆச்சரியமென்னலாம். சட்டமில்லாத வேலையை எவ்விதம் செய்யக் கூடுமீ? ஆனால், அந்த அம்மாள் மிகுந்த சாமர்த்தியசாலி! ஏனெனில்? விவாகத்துச் செய்வதற்குக் கோர்ட்டுக்குச் சென்று விஷயத்தை விளம்பரப் படுத்திப் பகிரங்கமாகத் தான் மனங்த புருஷைன்த் தள்ளிவிட்டு வெகு கண்ணியமாக உலாவுவதை விடுத்து, வெகு இரகசியமாகவே அவள் புருஷனிடம் சம்பங்தமின்றி விலகிக் கொண்டு கண்ணிகா ஸ்திரீயைப் போலவே நடித்து வருகிறான். அதை வேண்டுமானால் ஆச்சரியப்பட்டுக் கூறலாம். எந்தப் பைத் தியக்காரன் அவளுக்குத் தானியைக் கட்டினானே! தெரியவில்லை.

மற்றேருவன்:— “சார்! நாம் இவ்வுலகத்தில் ஜனித்து நமக்குப் புத்தி யுண்டாகிய நாள் முதல் இன்று வரையில் நேராகக் கண்ணால் கானும் விநோதங்களைப் போல இதுவும் ஒன்று. உலகமே நாகரிகத் தால் தலைமூரக மாறிவிட்டது. மேல் நாட்டாரின் நாகரிகமென்னும் மாயப் பொடியால் மயங்கிக் கிடக்கின்றது; இத்

வேடுக்கையைக் கேளுங்கள்; நேற்று எங்கள் வீட்டில் கொல்லிக் காரி வருவதற்கு 8 மணியாயிற்று. “என் இவ்வளவு நேரம்?” என்று நான் அவளைக் கேட்டேன்; அதற்கு அவள், ‘ஏனையா! உங்களுக்குத் தான் வயிறிருக்கிறதோ? எங்களுக் கிள்ளையோ? காலையில் காப்பி பலகாரம் செய்து சாப்பிட்டுவிட்டு வருவதற்கு நேரமாகவிட்டது; நேற்று டிராமா பார்க்கச் சென்றுவிட்டேன், அதனால் அதி காலையில் எழுந்திருக்க முடியவில்லை’ என்றார். இந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்குண்டான் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. மற்ற எல்லா இழி தொழில்களையும் விட மிகக் கேவலமான தொழில் செப்பும் குப்பைக்காரியின் நாகரிகமும் அந்தஸ்தும் இவ்விதமிருக்கையில், பணம் படைத்தவரும், வாயில் நாகரிக சித்தையாகிப் பூங்கிலைத்தை வைத்துக்கொண் டிருப்போரும் தலைமூரக மாறுவதைப் பற்றிக் கேட்கவேண்டுமா! இதில் வியப்பே இல்லை. அந்த அம்மாள்மீது ஒருவித குற்றமு மில்லை; அவளை இத்தகைய வழியில் ஆதிமுதல் பழக்கிய பெரி யோரே குற்றவாளிகள்; அவர்களை யல்லவா கூறவேண்டுமா? தம் மகளை இத்தகைய துறையில் பழக்க எண்ணங்கொண்டுள்ளவர்கள் விவாகத்தைச் செய்திருத்தலேகூடாது; அவளுக்கு விவாகம் செய்து வைத்ததனால் அவளை மனந்த மஜுவியன் மானபங்கமடைதற் கேதுவாயிற்று. ஐயோ பாவும்! அந்த மனிதனும் உயர்தா படிப்பு படித்துப் பட்டம் பெற்றிருப்பதாயும், அவன் தேசிய பக்கி யில் சிறந்து தேசத் தொண்டு செய்து மகாத்மாவின் சிஷ்யகோஷ்டியிலிருப்பதாயும் நான் கேள்விப்பட்டேன்.

வேறொளுவன்:—என் சார்! இந்த அஸ்ப புத்தியை யுடைய கழுதை அவளை அலவியம் செய்துவிட்டதனால் அவனுக் கென்ன குறைந்துவிட்டது? அவனும் படித்த மேதாவி; சாதாரணப் படிப் பாளி யல்ல; பி எ., பி எல், எல் டி. ஆகிய இத்தனை பாஸ் களும் செய்திருக்கிறானும்; அவன் தன் மனைவியாலடைந்த அவ மானத்தினாலும், தேசத் தொண்டாற்றும் ஆர்வக்கிளையும் வேலை பொன்றும் செய்யாத வாளாயிருக்கின்றாராய்; அதனால்கூடும் பெரிய வக்கீல் வேலைக்குப் போகும் கூடுதலிலை யுள்ளவற்றும்;

அவதுடைய உறவின்றும், நானும் ஓர் ஊரில் ஆபினில் வேலையாக விருந்தோம்; அப்போது அவன் இந்த விவரங்களைச் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்; அந்த மனிதனுக்கு ஒரு குறைவு மில்லை சார்; நாளையே போட்டிமீது விவாகம் ஆகிறீடும்; அந்தப் பெண்ணின் பிழைப்புத்தான் சந்தி சிரித்து விடும். ஏனெனில் அவள் இனி மேல்: பகிரங்கமாக விவாகம் செய்துகொள்வதற் கேது வில்லை..... ஆனால், வெகு சீக்கிரத்தில் புனர் விவாகம், கலப்பு விவாகம், விதவா விவாகம் முதலியன செய்யவேண்டிய சட்டமும் வந்துவிடும்; அப்போது அவள் பாடும் குசால்தான்' என்று சொன்னான்.

இவ்வாறெல்லாம் இவர்கள் பேசிக்கொண்டிருந்த வார்த்தை களில் ஒவ்வொன்றும்; ஒவ்வொரு பாணமாக மாறிச் சந்திரகாசனின் செவியின் வழியாகச் சென்று மார்பில் தைத்து அவனை வதைத்தது. அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாகச் சம்பாஷித்துக்கொண்டிருக்கும்போது தான் மாத்திரம் தனித்து வாளாயிருந்தால் அவர்கள் தன்னைப் பற்றி என்ன சினைப்பார்களோ என்னும் எண்ணம் அவனுக்குண்டாயிற்று. அதனால் அவன், “நாமும் இவர்களோடு கலந்துகொண்டு பேசலாமா?” என்று போசித்தான். அவ்வாறு போசித்த அவதுடைய மனத்தில், “நாம் அப்படிப் பேசத்தொடங்கினால், நமக்கு இப்போதேற்பட்டிருக்கும் ஆத்திரத் தால் நம்மை இன்னுளைன்று வெளிப்படுத்திகிடத் தக்க வார்த்தை நம் வாயிலிருந்து வந்தாலும் வந்துவிடும்; அப்படி வந்து நம்மை இவர்கள் இன்னுளைன்று தெரிந்துகொண்டால், அதனால் நமக்கு மிகுந்த மாணக்கேடு நேர்ந்துவிடுமே!” என்னும் எண்ண முண்டாயிற்று. அதனால் அவன், அவ்வாறு கலந்து பேசவும் துணியாமல், அவர்கள் மேலும் பேசும் வார்த்தைகளை பெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டு பத்திரிகைபால் தன் முகத்தை மறைத்தபடியே உட்கார்ந்திருந்தான். அப்படி உட்கார்ந்து அவனால் எந்தனை நேரம் வரை அந்த வார்த்தைகளைப் பொறுக்க விபதுமோ அத்தனை நேரம் வரை வெகு பிரயாசசைப் பட்டுப் பொறுத்துப் பார்த்தான். அதன்மேல் அவனால் பொறுக்க முடியவில்லை. அவதுடைய ஆத்திரம் கல்லர் புரண்ட வெள்ளம்போல் பொங்கத்

தலைப்பட்டுவிட்டது. அதனால் அவன், “இனிமேல் இப்படியே இங்கிருந்தால் நம்முடைய முக வேறுபாட்டை இவர்கள் தெரிந்து கொள்வார்கள்; ஆதலால் நாம் போய்விடவேண்டும்” என்று எண்ணி, அவ்யிடத்தை விட்டுப் போய்விடத் தீர்மானித்தான். அவ்வாறு தீர்மானித்த அவன் மனத்தில் மீண்டும், “நாம் தினங் தோறும் இவர்களுடன் சாதாரணமாக உரையாடி விட்டுச் செல்லும் வழக்கத்திற்கு விரோதமாக இன்று பேசாமல் போனால் அதனும் கங்கோத்திற் கிடமாகும்” என்றும் எண்ண முண்டாயிற்று. அதனால் அவன், ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு ‘நாம் ஏதேனும் இவர்களுடன் பேசிவிட்டுத் தான் செல்லவேண்டும்’ என்று தீர்மானித்து அதற்குத் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

அவ்வமயம் அங்கு வாத மற்றொருவன், “என்ன சார்! பத்திரிகைகளில் புதிய விஷயம் ஏதேனும் மிருக்கின்றதா? இன்றைய பத்திரிகைகள் வந்துவிட்டனவா?” என்று கேட்டுக்கொண்டே அவ்விடம் வந்து வந்தார்த்தான். அங்கிருந்த மற்றவர்கள், அங்று புதி தாகப் படித்த அந்த விளம்பர விஷயத்தை அவனிடம் தெரியித்து, “என்ன சார்! நாமும் அந்த விருந்துக்குப் போகலாமா?” என்று நகைத்துக்கொண்டே கேட்டார்கள்.

சுந்திரகாலன்:—(தான் பேசுவதற்கு இதுதான் தருணமென்று எண்ணி) ஆமாம்; விருந்துக்குப் போவதற்கு எல்லோரும் தயார் தான். ஆனால் ‘உத்தரவுச் சிட்டின்றி வருவோர் உள்ளே விடப்பட மாட்டார்கள்’ என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கின்றதே! அஃதின்றி நாம் அங்கே எவ்வாறு செல்ல முடியும்? உத்தரவுச் சிட்டு ஏங்களுக்கு வருமோ! முதலியாரைபாவது அந்த அம்மாளை பாவது ஸீங்கள் அறிவீர்களோ?

மற்றோருவன்:—“அம்மாளின் அறிமுகமுமில்லை; ஜூயாவின் பழக்கமூம் கிடையாது; நான் வேடிக்கைக்காகச் சொன்னேன்; எங்களுக்கு அவர்கள் விருந்துச் சிட்டு அனுப்புவதற்கு நாங்களென்ன பெரிய மனிதர்களா! அவர்களுக்கு அறிமுகமானவர்களா!

இரண்டுமில்லை. அப்படி நாம் அங்கே போகவேண்டுமானால் அவர்களுக்கும் நமக்கும் வேண்டிய மனிதர்கள் யாரேதுமிருக்கிறார்களா என்று ஆராயவேண்டும்; அவ்விதம் ஆராய்ச்சி செய்து எவரே ஹம் அகப்பட்டால் அவர்களுடன் நாம் செல்வதற்கு அவர்களைக் கெஞ்சவேண்டும்; அப்படி நாம் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளும்போது அவர்கள் வாயிலிருந்து என்ன சொல் வருமோ! ஏன் இதற்காக இத்தனை சிரமமெடுத்துக்கொள்ளவேண்டுமெனி அந்த அம்மாளின் தரிசனம்தான் தினங்தோறும் பிச்சக்குச் சென்றால் கிடைக்குமே! அவர்களை அங்கே நாம் பார்த்துக்கொள்ளலாம்; விருந்தின் வைப் வத்தைப் பார்க்கவேண்டுமானால் அதில் அதிகப்பிரயாசை யிருக்கின்றது; ஆதலால் அதை விட்டுவிடுவோம்; (கடிகாரத்தைப் பார்த்து) அடா! மனி 8 அடிக்கப்போகின்றது! எல்லோரும் விட்டுக்குப்போகவேண்டாமா?" என்று கூறினான். உடனே அங்குக் கூடியிருந்தவர்களெல்லோரும் ஒவ்வொருவராக எழுந்து சென்றார்கள்.

நமது சந்திரகாசனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அவன் மிகுந்த வேதனையும், குழப்பமும் அடைந்து அவ்விடத்தைவிட்டுச் சென்று தான் வைத்துக்கொண்டிருந்த விடுதியை படைந்தான். அவ்வாறைடந்தும் அடங்காத விசனத்துடன் படுத்துவிட்டான். அப்போது மனி 8 அடித்து 20 மிமிஷுமாகி இருந்தது. அவனுக்குப் பசியே தோன்றவில்லை. பற்பலவிதமான யோசனைகள் அவன் உள்ளத்தில் எழுந்தன; அவ்வாறு போசனைகளில் ஆழுந்து ஓர் தீர்மானத்திற்கு வந்தான். உடனே கடக்கென்று எழுந்தான். அவ்வறையின் கதவைப் பூட்டிக்கொண்டு விதியில் வந்து ஓர் வண்டி அமர்த்தி அதிலமர்ந்து தனது மனைவியின் பங்களாவை அடைந்தான். இவன் மனைவி தான் மேற்கூறிய விளம்பரத்தில் கூறப் பட்டவள். சந்திரகாசன் அங்குப் போய்ச்சேர்ந்தபோது மனி 9 அடித்துவிட்டது. விதிப் பக்கம் வெளிப்புறமிருந்த கேட்டுத் திறந்திருந்தது. அங்கே இரண்டு காவலாளிகள் சின்றுகொண்டிருந்தார்கள். அந்த பங்களா அந்புதமான நாகரிக சிங்காரங்களோடு அமைந்திருந்தது. அதில் பலவிதமான இங்களீஷ் செடிகளும், நறுமணமளிக்கும் இங்கிப் புஷ்

பச்செடிகளும் வரிசைக் கிரயமாக வைக்கப்பட்டிருந்தன. வெல் வெட்டு மெத்தை போட்டதுபோல அமைந்திருந்த புல்தரையில் இரண்டு பக்கங்களிலும் அழகிய வேலைப்பாடுகள் செய்த விசித்திர பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. சிறுசிறு மலைகள்போல செய் குன்றுகள் அமைக்கப்பட்டிருந்தன. அக்குன்றுகளில் வினோத மான பலதிறச் செடிகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் வினோதக்காட்சி காண்போரின் உள்ளத்தைக் கவரும் தன்மையுடன் விளங்கிறது. மின்சார விளக்குகள் சுடர்விட்ட டெரிந்துகொண்டிருந்தன. இத்தகைய அற்புதங்கள் வாய்ந்த சிங்கார பங்களாயில் முன் பக்கத்தில் பித்தளைத்தகட்டில் “அற்புத விலாசம்” என்ற பெயர் பதித்துக் கட்டப்பட்டிருந்தது. நமது சங்கிரகாசன் இந்த அற்புதவிலாசத்திற்கு அன்றே புதிதாக சென்றுன். அவன் மனைவியாயிப் ராதாபாய் என்பவள் புத்தியறிந்த பின்னர் அவனுடைய முகத்தையும் பார்க்காமல் விலக்கி அவனை அவமதித்த படியால் அவன் அவனுடைய பங்களாயிற்கு வருவதை அடியோடு கிட்டுவிட்டான். எனினும், அன்று பத்திரிகையில் கண்ட விளம்பரத்தினால் அவனுடைய மாங்கமாட்டாத அவமானத்தின் மேலீட்டால், அவன் மேற்கூறியபடி ஏதோ ஓர்வித தீர்மானத்தைச் செய்துகொண்டு அன்று அவ்விடத்திற்குச் சென்றுன். ஆதலால் அவனை அங்குக் கண்டுகொள்பவர்கள் பாருமில்லை. அவன் அங்குச் சென்றதும், காவலாளியைக் கண்டு, “அப்பா! உள்ளே உன் எஜமானி இருக்கிறார்களா? நான் பார்க்கவேண்டும்” என்றுன்.

வேலைக்காரன்:—“எஜமானியம்மாள் இருக்கிறார்கள்; நான் உள்ளே சென்று உங்கள் வரகவை அவர்களுக்குத் தெரிவிக்கின் மேன்; பிறகு நீங்கள் வரலாம்” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றுன்.

இராதாபாய் என்னும் அச்சிமாட்டி அற்புதமான வனப்பை யுடையவள். அவனுடைய மேன்மையான எழிலைக் கண்டு மயங்காதார் எவருமில்லை. அவனுடைய அழகே அவளைப் பெரிய பதனியில் சேர்த்தது; அப்போது அந்த மாதாசி தனது இராப்போஜ அத்தை முடித்துவிட்டுப் பத்திரிகை படித்துக்கொண்டு சாய்மான

நாற்காலியில் சாப்ந்திருந்தாள். அத்தருணம் வேலைக்காரன் அவளிடம் சென்று வெகு பணிவடன், “அம்மா! தங்களை யாரோ ஒரு வர் பார்க்கவேண்டுமென்று வந்திருக்கிறோர்” என்றார்.

ராதா:—வந்தவர்கள் யார்கள் நீ அவரை அறிவாயா?

வேலை:—எனக்கு அவர் இன்னுமென்பது தெரியாது; அவர் யாரோ புதிய மனிதராயிருக்கிறார்.

ராதாபாய்:—“சரி! அவர் யாராயிருந்தாலும் சரி; இப்போது அவருடன் நான் பேசமுடியாதென்று கூறியிடு, போ!” என்று அதிகாரத்துடன் கூறினார். இதைக்கேட்டுக்கொண்டு வேலைக்காரன் திரும்பிவந்து சந்திரகாசனிடம் “ஐயா! அம்மாளை இப்போது யாரும் பார்க்கமுடியாது; நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்” என்றார்.

சந்திர:—“அப்பா! ‘ஏதோ மிகவும் அவசியமான வேலையைப் பற்றி அவர் உங்களோடு பேசவேண்டுமோம்; ஆகையால் கட்டாயம் பார்க்கவேண்டுமென்று சொல்லுகிறோர்’ என்று உன் எஜமானியிடம் சொல்லு; அதற்குமேல் அம்மா என்ன சொல்கிறோர்களோ அதன் படி நான் நடந்துகொள்ளுகிறேன்” என்றார். உடனே வேலைக்காரன் ஒடி இராதாபாயினிடத்தில் சந்திரகாசன் கூறியவற்றைத் தெரியித்தான். அவற்றைக்கேட்ட அவள், “சரி அவரை வரச் சொல்லு.” என்று கூறினார். வேலைக்காரன் வீதிக்கு ஓடிவந்து சந்திரகாசனிடம் “வாருங்கள்; அம்மா உங்களை வரச்சொல்லு”. என்றார். நீறழுத்த நெருப்புப்போல சந்திரகாசன் எல்லாவற்றையும் உள்ளடக்கிக்கொண்டு இராதாபாய் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அவ்வாறு சென்றதும் அத்தோகை மயில்போன்ற சாயலையுடையள் வெகு ஒய்யாரத்துடன் சாப்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்ததை நிறுத்தியிட்டுத் தலை சிமிர்ந்து அவளைப் பார்த்தார். சந்திரகாசன் கதரினுலான் உடைகளைபே தரித்துகொண்டு பழுய கருாடகப் பேர்வழியாய்க் கானப் பட்டான். அவளைக் கண்டதே அவளுக்கு வெறப்பும், அகுபையும் உண்டாயின. எனிலும் அவற்றை வெளியில் காட்டிக்கொள்ளா

மல் மரியாதையான பார்வையுடன் பேசுத்தொடங்கி, “குட்டங்கிட்சாரி கமான்” என்ற ஆடம்பரமாகக் கூறி ஓராசனத்தில் அவளை அமரச்செய்து பின், “நாங்கள் யார்களே என்ன விஷயமாகப் பேசுவந்திர்கள்கே அதைத் தெரிவிக்கலாம்” என்றார்கள்.

அவளுடைய அட்டகாசத்தையும், அச்சமின்மையையும் சங்கிராசன் கண்டு உள்ளுக்குள் மிக்க வெறுப்படைந்தான். தன்னை இன்னுணென்று அவள் தெரிந்துகொள்ளாமல் பேசும் வியப்பு ஒரு புறம் அவன் மனத்தில் கூத்தாடுகின்றது. இத்தகைப் பங்கடமான சிலைமையில் அவன் பேசுத்தொடங்கிக் கற்று ஆத்திரமுள்ள பார்வையினால் அவளைப் பார்த்தவண்ணம், “நான் ஓர் மந்திரவாதி. டங்கீஸ் சில காலமாக நாகரிகமென்னும் பைசாசம் பிடித்துக் கொண்டு வாட்டுகின்றதாகக் கேள்விப்பட்டேன். அப்பைசாசத்தை தூட்டும்பொருட்டு இவ்விடம் வந்தேன்; என்னுடைய காரியம் அது தான்” என்றார்கள்.

இதுகேட்ட அம்மாது திடுக்கிட்டு எழுந்து கின்ற, “என்ன! என்ன! நீர் மந்திரவாதியா! எனக்குப் பிடித்திருக்கும் பைசாசத்தை ஓட்ட வந்திருக்கின்றோ! பேஷ்! வெகு அழகு! தற்போது நீர் சித்த சவாதினமான சிலைமையில் பேசுகின்றோ! அல்லது உன்மத்தங்கொண்டு பேசுகின்றோ?” என்றார்கள்.

சந்திர:—“ஆஹாஹாஹா! ஹீஹீஹீ! எனக்கு உன்மத்த மில்லை. உன் மதம் என்னை இவ்விடம் பேசுச்செய்கின்றது; ஆமாம்! ஆமாம்!! எனக்கு உன்மத்தங்கான பிடித்துவிட்டது; ஹீ! ஹீஹீ!”—என்று பயித்திபக்காரன்போல நகைத்துகொண்டே அங்கிருந்த பூத்தொட்டியை எடுத்துத் தபிரென்ற போட்டு உடைத்து விட்டு, அங்கு மாட்டப்பட்டிருந்த சிலைக் கண்ணுடையையும் கிழே எடுத்தெறிந்து நொறங்கச் செய்தான். இந்த சிபாரிசுமான செய்கையைக் கண்ட இராதாபாய் மிகுந்த திகிழும், பிதியும் அடைந்து, “ஐயோ! இவன் உன்மையிலேயே ஓர் பயித்திபக்காரன்; உள்ளே வந்துவிட்டானே! நான் என்ன செய்வேன்?” என்று எண்ணி உள்ளம் கடுகினான். எனினும், மேறுக்கு அதைக் காட்டிக்

கொள்ளாமல் தெரிய முள்ளவள் போல எட்டது அவளை நோக்கி, “அடே! பைத்தியக்காரா! நீ மரியாதைபாக வெளியில் போய்கிடு; அப்படிப் போகாவிட்டால் என் வேலைக்காரனை விட்டு உண்ணைத் தள்ளச் செய்வேன்” என்று அதடினால்.

சந்திர:—“உம்! அட சண்டாளி! குலத்துரோகி! நீ சொல்கிற படி நான் உண்மையில் பயித்தியக்காரன்தான். புத்தி சுவாதின முள்ளவனுயிருந்தால் மானாற்றீனமற்ற மாபாவியாகிய உன்னுடைய வெளிப்பகட்டான அழகைக்கண்டு மோகித்து உண்ணைத், தள்ளிவிடாமல் இவ்வாறு மனங்கலங்கி வருந்துவேனு! நீ உண்மைதெரிந்த புத்தி சாவியாகைபால் எனக்குத்தகுந்த பட்டமேயளித்தாய்! இக்காலத் தில் இவ்விதம் தகுந்த யோக்கியதையுடைய மனிதனுக்கு அவ யுடைய யோக்கியதையைத் தெரிந்து பட்டமளிப்பது வெகு தூர் வெப்பமாகவிருக்கின்றது; அப்படியிருந்தும் நீ என் தகுதிக்கேற்ற படியே பட்டமளித்ததைப்பற்றி நான் மிகவும் சந்தோஷமடைகின் ரேன். உண்ணைப் பைத்தியக்காரத்தனமாக நான் தள்ளாதிருக்கும் குற்றத்திற்கு, நீ எண்ணைத் தள்ளிவிடச் செய்வதுமட்டும் போதாது. இன்னும் என்ன செய்தாலும் தகும். எண்ணை நீ தெரிந்துகொள்ள வில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால், எண்ணை இங்குக் களவாடவாந்த கள்ளனென்றால் கூறி அதிகாரிகளிடம் பிடித்துக்கொடுத்திருப்பாய். ஏ கிராதகி! உன்னுடைய பாழாய்ப்போன அகங்கார மல்லவா இவ்விதம் உண்ணைக் கெட்டுப்போகச் செய்வதுடன் உண்ணைத் தொட்டுத் தாவிகட்டிய எண்ணையும் அசியாயமான கவலைக் குள்ளாக்குகின்றது; உன்னுடைய படிப்பினால் நீ மேன்மை யடைந்தது இதுதானே! நீ அகங்கார மமகாரங்களை வளரச்செய்யும் பொருட்டுப் படித்தாயேயன்றி அறிவை வளரச்செய்து அடக்கத்தை விருத்தியாக்கிக்கொள்ளப் படிக்கவில்லை; அட துஷ்டே! உன்னுடைய ஆடம்பரமும், வெட்கங் கெட்டப் பழக்கங்களும் உணக்குத்தான் விருப்பமாயிருக்கின்றன; எனக்கு விஷ்மாகத் தோன்றுகின்றன; அவற்றை விழைக்கும்போது என் ஆவி பதறுகின்றதே; குடித்தனத்தில் பொருந்தி வாழுவேண்டும் என்ற எண்ணை உன் மனத்தில் ஒரு சிறிதும் இல்லையே! ஜோ! உபர்தாமான—

உத்தமமான—அருமையான கல்வியை நீ கற்றும், அக்கல்வியில் அலமங்கிருக்கும் நன்மார்க்க போதனைகளை விலக்கிவிட்டு இத்தகைய துண்மார்க்கங்களில் உன் மூனை சென்றது வியப்பிலும் வியப்பாக விருக்கின்றதே! கல்வி பயில்வதனுலும், தேசத்திற்கான நன்மை களைச் செய்வதனுலும் அறிவும், ஒழுக்கமும், நற்குணமும் சிறஞ்சு விளங்குமேயன்றி இவ்விதம் பாழான செய்கைகள் உண்டாகமாட்டாலே! அப்படியிருக்க உனக்குமாத்திரம் கல்வியால் ஏனே இந்த விபரீதம் விளைந்தது! அந்தோ! நீ சகலவிதங்களிலும் ஆடவர்களைப் போலவிருக்கவேண்டுமென்று நினைத்து மான ஈனமின்றி மிருகம் போல் திரிவதா உனக்குக் கௌரவம்? ஆடவன், எப்படிப்பட்டவ னயிருப்பிலும் அவன் இராக்காலத்திலோ பகல்காலத்திலோ பய மின்றி வெளியிற் செல்லாம்; அவனுக்கு மானபங்கமொன்றும் ரோது; ஓர் பெண்மணி அவ்விதம் சென்று ஒருவித அபாயமு மின்றித் தப்பித்துக்கொண்டு வரமுடியுமா? விலையிலாத கற்பென் னும் பூஷணத்தைக் காப்பாற்றிக்கொண்டுவர வியலுமா? ஆடவன், திருடன் வசம் சிக்கிக்கொண்டாலும் வளமையுடையவனு மிருந்தால் அத்திருடனை அடக்க அவ்வாபத்தினின்றும் தப்பித்துக்கொண்டு வங்குவிடுவான்; தெரியமற்றவனுயிருந்தால் கைப்பொருளைமட்டும் பறிகொடுத்துவிட்டு உயிர்ச்சேதமின்றி வந்துவிடுவான்; பெண்களுக்கோ அவ்வித நிலைமையில்லையே! அவர்கள் தனித்து வெளி யேறினால் முதலில் கற்பென்னும் பூஷணத்தை இழப்பார்கள்; மற்ற ஆபரணங்களையும் இழப்பார்கள்; அவற்றைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தால் உயிரையும் பறிகொடுப்பார்கள்; ஒரு சமயம் கற்பிழக்கக் கம்மதித்தாலோ அவர்களை உலகத்தாரைல்லோரும் பார்த்துக் காறி உழிழ்வார்கள். அவர்களுடைய வசிற்றில் சோரக் கருவண்டாக விட்டாலோ அதனாலுண்டாகும் மானக்கேட்டிற்களாயில்லை. அந்தோ! திருடுக்கருப்பம் தரித்த பெண்களை, சகலவிதத்திலும் ஆடவர்களுக்குச் சமதொகைநடக்கும்படி மாதர்க்கு மிருகத்தனமான உரிமை கொடுத்திருக்கும்மேல்நாட்டாரும் கடத் தமது கோஷ்டியில் சேர்க்காமல் தள்ளிவிடுகிறார்கள்; அப்படியிருக்க அவர்களைப்போல் நடிக்கும் நம் நாட்டுப்பெண்கள் கள்ளக்கருப்பங் கொண்டுவிட்டால் அவர்களின் கதி பாதாகும்! அட மதிகெட்ட மாடே! நீ படிக்கும் படிப்பினால் அகங்

கரித்து இவ்வாறு மிருகத்தனமாக டப்பதின் பயனை இப்போது உணரமாட்டாய். அது பின்னர் உனக்குத் தெரியவரும். அப்போது உன்னுடைய மனமாகிப் கண்ணுடியில் எல்லாம் பிரதிபிம்பிக்கும்; அப்போது நீ உன்னுடைய ஹீன்சிசெப்பக்களை எண்ணி வருத்த முறவாய். அடி, பாவி! நீ அக்கினி சாக்ஷியாக மனம் செய்து மங்கிலி பத்தைத் தரித்துக்கொண்டிருக்கையில், விவாகமாகாத கண்ணிகை என்ற பொய்யுரைத்து வேஷம்போட்டு நடிக்கின்றுயே; இத்தகைய நீ வேறு எதற்குத்தான் அஞ்சவாய்! உன்னுடைய கலைமை இத் தகைய கேவலமான ஸ்திதிக்கு வந்துவிடுமென்று நான் நினைக்கா கையாலும், நீ படித்தால் மேன்மையான மதியே உனக்குண்டாக அனுகலமேற்படுமென்று எண்ணியதாலும் நான் உன் படிப்பின் சிஷ்பத்தில் தடையொன்றும் செப்யாமலிருந்தேன்; அப்படி பிருந்து நீ இவ்வாறு மிருக சபாவத்தில் திரும்புவதற்கனுக்கலமாகிகிட்டது; உன் நடக்கையைப்பற்றி என் பெற்றேர் கண்டித்துக் கூறிய தால் உன் தந்தை அவர்கள் மீது கிரோதங்கொண்டு எங்களை அவ மதித்தார்; அதனால் என் பெற்றேர்கள் உங்கள் மீது கோபங் கொண்டு, அந்த வெறுப்பினால் வெளியூருக்குச் சென்ற கடைசியில் அதே மனவேதனையினால் உயிரும் துறந்தார்கள். அவர்களுடைய உயிருக்கு எமனுக்கிருந்தவரும் நீயே! நீ இத்தகைய மிருக சபாவும் படைத்திருந்தும், பல வருடங்களாக எண்ணைப் பிரிந்திருந்தும், நான் உன்னுடைய அழகைக் கண்டு மயங்கி உன்னை இன்னமும்விட மனம் துணியாது இப்போது கண்டு அழைத்துக்கொண்டும்போருட்டு வந்தேன்; கீபோ தற்போது பெரியார் தனியின்றி அகைன்றும் உன் தந்தையோடு உன்னை நவாகரிக முறையில் தனியாக விட்டுவிட்டு, தன்மனதிற்கிசைக்க மாதுடன் இணையிரியாது இருக்கிறூர்; உனக்கோ படிப்பும் பூர்ணமாகிவிட்டது; உன்னுடைய வயதும் வாழ்க்கைப் படவேண்டிய காலத்திற்குமேலோடியிட்டது; நீ இதுகாறும் தனித் தரசுபுரிந்து தன்போக்கிற்கொண்று பாழுடைந்திருப்பதும் அவை களைபெல்லாம் யான் மறந்து உன்னை அழைத்துக்கொண்டுபோய் எப்படியேறும் நல்வழிப்படுத்தலாமென்ற நாடியிருக்கிறேன். இனி மேல் நீ? உனது சபராஜ்பத்தைவிட்டு நான் உன்னைக்கட்டிய கண வன் என்ற மதிப்புடன் என்னேடுகூட வந்துசேர்; நீயும் நானும்

ஒருமனப்பட்ட இன்பமதுமயித்து இல்லறம் நடத்துவோம்; சீட்டு படிப்பைப் பாழக்காமல் ஏதேனும் தொழில் செய்யப் பிரி யப்படினும் அதற்கும் நான் முயன்ற ஏற்பாடு செய்கிறேன்; இனி உனக்குத் தனித்த வாழ்க்கை வேண்டாம்; தனித்த வாழ்க்கையினால் ஆபத்துக்கள் அனேகம் சம்பவிக்குமேயன்றி உனக்கு ஆதரவு கிடைக்காது; நீ இவ்வாக்கைத் தேவ வாக்காக என்னு; ஒன்றி யான வாழ்வில் துண்பமும், திகிலும், கவலையும் குடிகொள்ளுமே பன்றி, இன்பமும், சிரப்பயமும், சிம்மதியும் இம்மியளவும் உண்டா காமாட்டா; அம ராதா! நான் உன்மேஹுள்ள உண்மையான பிரி பத்தினால் பழப விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்; உண்ணிப் புதிய புனர்விவாகம் செய்துகொண்டதாக எண்ணிவிடுகிறேன். நீ உன்றுடைய காட்டுமிருக ஆட்டங்களை யெல்லாம் சிறுத்திவிட்டு, இனிமேல் ஒழுங்காவிருக்கும் வழியைத் தேடிக் கொள்; தனித்த வாழ்க்கை நற்பயனளிக்காது. தனித்த வாழ்க்கையில் சத்துருக்களின் பார்வை மிகுந்து சிற்று இரகசியமாக உண்ணிக்கொல்லமுயலும்; தனித்த வாழ்க்கையில் உனக்குப் பலவிதங்களிலும் இடுக்கண்கள் ‘அவள் எங்கே எங்கே!’ என்று காத்துக்கொண்டிருக்கும்; புற்றுக்குள் இருக்கும் பாம்பையும், அந்தப் புற்றையும் மேஹுள்ள புற்கள் மறைத்துக்கொண்டிருக்கும். அந்தப் புல்லின் மேல் யாரேனும் காலை வைத்தால் அவர்களை உள்ளேயிருக்கும் பாம்பு கடித்துத் துன்பத்திற்குள்ளாக்கிவிடும். அதைப்போல் தீப செய்கைக்குள்ளடங்கியிருக்கும் ஆபத்தை நாகரிகமானது மறைத்துக்கொண்டிருக்கும்; அந்நாகரிகத்தில் பிரவேசித்தால் ஆபத்து நேரும். இந்த உண்மை உன் மட்டு மனத்தில் விளங்காமலிருக்கின்றது; உன்றுடைய நற்காலத்தினாலேயே, உன் விஷயத்தில் என்மனம் இன்றும் வேதுப்படாதிருக்கின்றது. உன் இளமையும், எழி லும், என் மனத்திலுள்ள காதலும் அவ்வாறு எனதுள்ளம் வேறு படாதிருக்கச்செய்துகொண்டிருக்கின்றன. என் மனத்தில், உன் மீதுள்ள அன்பென்றும் முளை தோன்றித் தனிர்விட்டுக்கொண்டிருக்கின்றது. அப்படித்தனிர்க்கும் தனிரிர நீ முறித்துவிடாதே; ராதா! என் வார்த்தைகளை இனிபேறும் கேட்டு நட; அதனால் உள்கு உண்மையே உண்டாகும். ஓர் அரசனில்லாத நாடு எவ்வாறு

பாழாய்ப்போகின்றதோ அதேபோல நாதனில்லாதநாயகி பாழாய்விட வது திண்ணைம்; தனித்த-வாழ்க்கை தற்போது உனக்கு இன்பமா கத்தோன்றலாம். அந்த இன்பம் நெருப்பை மூடிக்கொண்டிருக்கும் கீற்றைப்போல் மேலுக்கு மாத்திரம் களிப்பாகவிருக்கும்; உள்ளே, சுட்டு வேதனையை யுண்டாக்கும் நெருப்பிருப்பதோல் உன்பம் குடுகொண்டிருக்கும்; இதை நன்றாகக் கவனத்தில் வை. நான் ஏதோ பயித்தியக்காரத்தனமாக உள்ளுகிறேன்று என்ன கூடுதே. உண்ணை என் மனைவி என்று காண்போருரைப்பார்கள்லவா! அந்த முறையைக்கொண்டு நான் கூறுகின்றேன். சகல லோகங் களிலுமுள்ள ஐஞங்களை எல்லாம் காப்பாற்றக்கூடியவர் கடவுளாக விருப்பிலும் அக்கடவுள் ஒவ்வொருவரையும் மனிதரின் மூலமாகத் தான் காப்பாற்றவார். நாயகியைக் காப்பதற்கு நாயகனுக்கு அவர் உரிமை கொடுத்திருக்கின்றார்; அந்த முறைப்படி உண்ணைக் காப்பாற்ற முறை எனக்கேற்பட்டிருக்கிறது; இதை உன் எண்ணத்தில் பதித்துக்கொள். உன்னுடைய மனத்திற்கு இப்போது அந்த நியாயம் தோன்றுகிறிலும் மற்றொரு காலத்திலேலும் கட்டாயம் உதிக்கும். உனக்குத்துணையாவார் என்னை இன்றி இப்புவியில் வேறு யாருமில்லை. நான் உன்னுடைய சகல குற்றங்களையும் மன வித்துவிட்டு உண்ணை நல்வழிப்படுத்த அழைப்பது உனது நற்காலத் தால் ஏற்பட்டதென்ற நீ எண்ணிக்கொள். அங்யாயமாய்ப் பாழாய்ப்போகாதே!” என்று கூறி மேலும் ஏதேதோ கூற வாயெடுத்தான்.

அவன் மேற்கூறிய விஷயங்களைச் சொல்வதற்கு முந்தியே இராதாபாப், அவனை உற்றுநோக்கி, அவன் தன் புகுஷனென் பதைத் தெரிந்துகொண்டாள். அவ்வாறு தெரிந்துகொண்டதும், அவனைப் பற்றிச் சிறிதும் அச்சங்கொள்ளவில்லை. அவன்மீது வெறுப்பும், அருடுபையும், ஒருங்கிழான் ஆத்திரமும் கொண்டாள். அவ்வாறு கொண்டு அவனை முறைத்து முறைத்துப் பார்த்தாள். பின்னர் அவனைப் பார்க்கவும் பிடிக்காமல் அவன்மீது அருவருப்புக் கொண்டாள்; ‘என்ன காரணம் பற்றி இவன் இங்கு வந்தான்?’ என்று யோசித்தாள். அவ்வாறு யோசித்தபடியே மௌனமாய் உட்கார்க்குதுகொண்டிருந்தாள்.

அப்படி யிருந்தவள், சந்திரகாசன் மேற்கூறிய விஷயங்களைச் சொல்ல மேலும் பேசுவாயெடுத்தவுடன் ஆத்திரங்கொண்டு அவனை அதற்குமேலான்றும் பேச விடாமல், அலகுப்பமாக எழுந்து விட்டு, அவனை நோக்கிப் பேசத் தொடங்கி, “நீங்கள் அதிகப் பேச்சு இவ்விடத்தில் வைத்துக்கொள்ளவேண்டாம்; யான் வெட்டிப் பேச்சில் பொழுதை யோட்டும் வீண் மனுவியல்ல; ஒவ்வொரு அவப் பொழுதையும் ஒவ்வொரு தவப் பொழுதாகப் போக்கும் யோக்கியதா சிரோன்மணி நான் என்ற விஷயம் தங்கள் வினைவிலிருக்கட்டும்; நான் கொண்டிருக்கும் நாகரிக முறைக்குத் தக்க நல்ல வார்த்தைகளையே கற்றுவேண்டியவளா யிருப்பதனாலும், நீர் என்னையிட வயதில் பெரியவரா யிருப்பதனாலும், கல்வியில் பயிற்சியும், உயர்தா பட்டமும் பெற்றிருப்பதனாலும் உங்களிடம் நான் மரியாதையான வார்த்தைகள் கற்றின்றேனே யன்றிக் கல்யாண பந்தம் இருக்கிறதென்று வினைத்துப் பேசவில்லை. அதற்காக உங்களுக்கு நான் மரியாதை கொடுக்கமாட்டேன்; சிறு குழந்தையில் பொம்மையை வைத்துக்கொண்டு வினையாடுவது போல தாய் நந்தையர்கள் தம் மக்களைப் பொம்மைகளாக பாரித்து பொம்மைக் கலியாணம் செய்வது போல அவர்களுக்குக் கல்யாணம் செய்து விடுகிறார்கள். இவ்வாறே நமக்கும் நம் பெற வேற்கள் விவஸ்தையற்ற மணம் செய்திருக்கிறார்கள்; அது உதவாது. அதைப் பற்றி இங்குப் பேசுவது அனுவியம். நீங்கள் யார்? நான் யார்? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் அதிகமான வார்த்தைகளை இங்கே அளக்கவேண்டாம்; இங்கு அவற்றைக் கேட்பதற்கு மாரும் தயாரா யில்லை; உங்கள் வேதாங்கள் எனக்கு வேண்டாம்; நானும் பி. எ. படிக்கையில் “பிலாஸ்பி” (Philosophy) ஓர் சப்ஜெக்டாக எடுத்துக்கொண்டு படித்தவள்; தான்; உங்களை விட யான் ஒரம்சத்திலும் குறைந்தவள்ளவர்; உங்களுடன் கடவிருந்து உங்களுக்கு அடங்கி நடக்க எனக்குத் தலையிதி இல்லை; உம்மைப் போல நானும் படித்தவள்தான்; எனக்கு ஒருவருடைய தயவும் வேண்டியதில்லை; என்னுடைய தனித்த வாழ்க்கையின் இன்ப துண்பங்கள் என்னைச் சார்ந்தவை; அவற்றிற்கும் உமக்கும் ஒரு சம்பந்தமும் மில்லை; ஆதலால் நீங்கள்

அவற்றிற்காகக் கவலைப்படவேண்டியதில்லை. எனவிடுமாக நிங்கள் சற்றும் கவலை கொண்டு பேசவேண்டியதில்லை; நமக்குப் பொம்மைக் களியாணமான பிறகு நம்மிடத்திலிருந்த பொம்மைத் தன்மை நிங்கிணிட்டது; இப்பொது ஒவ்வொருவருக்கும் சப அறிவு விருத்தி யாகி பிருக்கின்றது; ஆதலால் இனி அவரவர் மனங் கொண்ட தையே செய்யவேண்டும்; இத்தகைய பொம்மைக் களியாணங்களே உலகைக் கெடுக்கின்றன; பாழாய்ப் போன இப்பாலிய விவாகத்தை நம்மவர் என்று தொலைத்துத் தலை முழுகுவார்களோ அன்று தான் நமது நாடு முன்னேற்ற மடையும்; சீர் புருடர் என்கிற அகம்பாவத்துடன் எண்ணிடம் உரையாட வேண்டாம்; புருடரை விடப் பெண்பிள்ளைகள் எந்த விதத்திலும் தாழ்ந்த வகுப்பினரல்லர்; அவர்கள் ஆடவர்களுடைய தயவு பெற்றுத் தான் பிழைக்க வேண்டுமென்ற நிபந்தனை அந்தப் பெண்களுக்கு இல்லை; பெண்கள் படிப்பதில் சற்றேற்றும் குறைவு பட்டிருக்கின்றார்களா! தொழில்கள் செய்வதில் தான் குறைவுற்றிருக்கிறார்களா! சருக ஊழியம் செய்வதிலும் சக்தி யற்றிருக்கிறார்களா! சகல விதங்களிலும் பெண்களின் சாமர்த்தியம் ஆண்களை விடச் சிறந்ததாகத் தானே பிருக்கின்றது; இத்தகைய பெண்களின் வீரத் தன்மையை அடிப்போடு நாசம் செய்வதற்கே ஆண் பிள்ளைகளில் நாளிகங் தெரியாத சிலர் கங்கணங் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு மேல் சகல விஷயங்களிலும் பெண்கள் உயர்ந்து விடுவதால் தமது கௌரவத் திற்குக் குறைவு கேரிடப் போகின்றதென்றும் வயிற்றெரிக்கவில்லைபே அவர்கள் இவ்விதம் செய்கிறார்கள்; ஆதிகாலத்திலும் சாஸ்திரங்கள் என்றும், புராணங்களென்றும், மஹாதீ என்றும் பல நூல்களை எழுதிவைத்த கிழட்டுப் பேரவழிகள், ‘பெண்களுக்கு ஒருவிதத்திலும் சுதந்திரம் கொடுக்கலாகாது; அவ்விதம் கொடுத்தால் நமது போக்கியகை குறைந்துவிடும்’ என்ற துர் எண்ணங் கொண்டு, தமக்கு அனுகலமாகவும், பெண்களுக்குப் பிரதிகலமாகவும் அவர்களை அடிக்காமலாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கபடமாகத் தம் மனம் போனவாறெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். இத்தகைய ஆண் பிள்ளைகளின் குதான எண்ணாத்தை பாங்களாறியாமலில்லை; ஆண்களுக்குப் பெண்கள்

அடிமைப் படுவது அனுவசியம்; அவர்களைச் சிட இவர்கள் எந்த விதத்தில் தாழ்ந்தவர்கள்? பெண்களும் ஆண்களைப் போல படிக்க வில்லையா? வைத்தியர்களாக வில்லையா? இன்னும் மற்ற சுகல துறைகளிலும் சிறந்து விளங்கவில்லையா? இப்படி எல்லா விதத்திலும் ஆண் மக்களைப் போலவே சிறந்து சிற்கும் பெண்களை பாழ் படுத்த ஆடவர்கள் முயல்வது கியாய் கிரோதம்; அவர்கள் பெண்களை அடிமைப் படுத்தச் செய்த தந்திரங்களில் முதன்மை பெற்ற தந்திரம் விவாக பந்தமே யாரும்; இதில் ஜீயமே வில்லை. இவ்விதம் பெண்களுக்கு விவாக மென்னும் விலங்கைப் பூட்டி அவர்களைக் கைதிகளைப் போல கீட்டிலடைத்து அவர்களிடம் வேலையை வாங்குவதும், வருடங்தோறும் அவர்கள் ஒற்றையும் இரட்டையுமாகப் பல குட்டிகளைத் தள்ளச் செய்வதும் அநாகரிக ஆடவர்களின் செய்கைகளா பிருக்கின்றன; அவர்கள் மகா மேன்மையான பெண்களின் பலத்தை இவ்வாறு கெடுத்து அவர்களைப் பாழாக்கி அவர்களுக்குப் பேததகள் என்ற பட்டங்களைக் கொடுத்து மூலையிலடக்கி கிடுகின்றார்கள்; இத்தகைய கடல் குண முடைய புருடரின் குள்ளாரித் தந்திரங்களை பெல்லாம் நான்றி வேன். அந்தக் கட்டுக் கடைகளை யெல்லாம் என்னிடம் கொட்டி யளக்கவேண்டாம்; என்னுடைய சுயேச்சையான தன்மையைப் பற்றிப் பிறர் தடுத்துக் கூறவேண்டுவதில்லை. அவ்வாறு கறவதையான் கேட்கத் தயாராயில்லை; நான் உங்களோடு கூட ஒத்து வாழவேண்டு மென்றும், உங்களுடைய தயவிற்கு எதிர் பார்த்திருக்கவேண்டுமென்றும் எந்த ரூஹும்—சட்டமும்—கூறவில்லை; நான் சுய வனர்ச்சி வில்லாதிருக்குங் காலத்தில், கருநாடகப் பேர் வழிகள் கடி எனக்குச் செப்துவிட்ட பொம்மைக் கலியானத்தைக் கொண்டு ஸீர் என்னை மிரட்டவேண்டாம்; நான் மற்ற ஆபரணங்களைப் போலவே மங்களியத்தையும் ஓர் ஆபரணமாக என்னி இருக்கிறேனே யன்றி அதை உங்களுடைய பந்தத்திற் கறிகுறியாக நினைக்கவில்லை; என்னுடைய டயமெல்லாம் வீணுகி விட்டது; இனிமேல் ஸீர் இங்கு வரவேண்டாம்; என் விஷயமாகப் பேசவும் வேண்டாம்; உம்முடைய போதனை எனக்கு அனுவசியம்; மரியாதையாகச் சென்ற வாரும்” என்று வெகு முடிக்காவும், துடுக்காகவும், அலைப்பமாகவும் கறினுள்.

இந்தக் கொடிய பாணங்களைப் போன்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் சந்திரகாசனுடைய மனம் பட்ட பாட்டைச் சொல்லுதல் இயலாது; அவன், அடக்க முடியாத கோபங் கொண்டு பல்லைக் கடித்துப் பெரு முச்ச விட்டான். “ஆகா! இந்தப் பாதகிக்கு எத்தனை அகம்பாவம் ஏற்பட்டிருக்கிறது! இவன் சற்றும் அச்ச மின்றி இத்தகைய வார்த்தைகளை உரைக்கின்றானே! அந்தோ! என் வழியு பற்றி ஏரிக்கின்றதே!” என்ற தனக்குள் எண்ணி, மீண்டும் பேசத் தொடங்கி அவனை கோக்கி “அஷ! வேண்டாம்! வேண்டாம்!! ‘இளங்கன்று பய மறியாது’ என்ற பழமொழிப்படி நீ சிறுமி யாதலால் அச்ச மற்றுப் பேசுகிறோய்; மனிதர் தலைக்கு மேலுள்ள கொள்ளித் தலையில் எப்போதே நூம் பிடித்துக் கொள்ளும். அதைப் போல நீ தலைக்குமேல் ஆபத்தைத் தேடி வைத்துக்கொண்டிருக்கிறோய்; அது எப்பொழுதாவது உண்ணைத் தொலைத்துவிடும். நீ தனித்து வெளியேறித் திரிவதால் உண்ணைச் சந்திக்கும் மைனார்களைல்லோரும் உணக்குத் துணியாவர்களென்று; வினைக்கின்றோய்; சங்கைதக்கு வருவோரெல்லாம் வழிக்குத் துணியாகமாட்டார்கள். இவ்வித துணிபு உணக்கு உண்டாயிருப்பது உண்டு கெட்ட காலத் தால் நேர்ந்ததாகும்; ‘கேவேகும் பின்னே; மதி கேட்வேகும் முன்னே’ என்பதற் கிணங்க உணக்குப் பின்னால் வரப்போவதற் கறிகுறியாக இப்போது உண் மதி கெட்டிருக்கிறது. அவ்வாறு கேடு வருவதை நீ உணரவில்லை; வினைக் காலாகரித்ததில் மூழ்கி மது பழய வழக்கங்களைப் பாழாக்காதே பழிக்காதே! குறை கூறிக் கேட்டை விளைவித்துக்கொள்ளாதே. நீ இத்தகைய துர்க்குணியாய்ப் பேசியும் உன்னுடைய நன்மையைக் கோரியே இவ்வாறு மீண்டும் உணக்குப் புத்தி கறுகிறேன்; நான் விடாது தொடர்கிறேன். அடி தஷ்டப் பேயே! வினைக்கெட்டுப் போகாதே! உண்ணைப் பலரும் ஏனாம் செய்கின்றார்களே! அதனேடு என் பெண்சாதி என்றும் கூறி உண்ணையும் பரிகசிக்கின்றார்களே! இந்த அவமானத்தினால் என் உயிர் தத்தளிக்கின்றதே! உண்டு துர்க்குணத்தையும், மூடத் தன்மையான மூர்க்கத்தையும் விட்டொழித்து நீ நற்குணத்தைக் கைக்கொள்; நற்குண மளிக்கும் நன்மையை மற்றெதாவு மளிக்காது; மதிப்பைக் கொடுப்பது நந்

குணமே! சாந்தத்தைத் கொடுப்பதுவும் நற்குணமே! பெரியாருக்குப் பூஷணமாக விளங்கச் செய்வதுவும் நற்குணமே! நாதனுக்கு நல்ல நாயகியாய் விளங்கச் செய்வதுவும் நற்குணமே! குலத்திற் குத்திலகமாக விளங்கச் செய்வதுவும் நற்குணமே! இத்தகைய மகா அருமையான நற்குணத்தை ஸி இழக்காதே! நீயும் நானும் வேறு என்று ஸி கறுவதைக் கடவுள் சகிப்பாரா! ஸி கறும் கடினமான மொழியை அக்கடவுள் மறைந்து கேட்டுக்கொண்டிருப்பார்; இதனை ஸி சிறிதும் சிந்திக்கவில்லையே! அட பேதயே!” என்ற கூறி மேலும் ஏதேர சொல்ல வாயெடுத்தான்.

அதற்குள் இராதா வெகு ஆத்திரங் கொண்டு, “இதன்ன விழுளன்ஸி உங்கள் பிரசங்கத்தை நிறுத்துக்கள்; உங்கள் கதர்க்கோலமும், கண்ணாலும் பேச்சும் நன்றா யிருக்கின்றன; இவ்வாறு பேசுவதற்கு இந்த இடம் சரியான தன்று; என்னுடைய சித்திரை பங்கமாகின்றது; சிங்கள் மரியாதையாக வெளியே சென்று விடுங்கள்” என்ற கூறினான்.

சுக்தி:—இவ்விடத்தில் இவ் சிரவு தங்குவதற்கு எனக்குப் பாத்திய முண்டு; கடவுளே அந்தப் பாத்தியத்தை எனக் களித் திருக்கின்றார்; ஆகையால் நான் வெளியில் செல்வது அனுவியம்; ஸி எனது உரிமைப் பொருள் என்பதை மறக்காதே! எந்தக் கோர்ட் டிற்கு வழக்கிற்குச் சென்றாலும் இந்த முறையை எவ்வாறும் மாற்ற முடியாது; ஜாக்கிரதை.

ராநா:—‘இதன்ன கஷ்ட காலம்! சனியன் பிடித்தவன் இங்கு என் வந்தானே தெரியவில்லையே!’ என்று தனக்குள் எண்ணிப் பின்) “ஓ! கடவுளால் உங்களுக்கு நான் உரிமையாக்கிக் கொடுக்கப் பட்டிருக்கின்றேனு! அப்படியாயின் பழய பழக்கங்களையும், கடவுள் பக்தியையும் கைக் கொண்ட உங்களுக்கு அந்தக் கடவுளே கேரில் வந்து என்னை உமக்கு உரிமையாக்கி, உண்மையை விளக்கிக் காட்டி என்னை உம்மிடம் சேர்ப்பிக்கட்டும்; அப்போது யான் உம்முடன் வருகிறேன்; அதுவரையில் இங்கு ஸீர் தங்கு வதற்கு உமக்கு அதிகார மில்லை; இவ் சிராக் காலத்தில் இங்கிருந்து

கொண்டு சீர் தாறுமாருக உள்ளவேண்டாம்; போம் வெளியில்; இவ்விதம் இங்கே அடிக்கடி வந்தால் சீர் பெரிய விபத்தில் சிக்கிக் கொள்ளிர் என்பதை மறக்கவேண்டாம்" என்று கூறியபடியே அங்கிருந்த ஓர் போத்தானை அழுத்தினால். உடனே இரண்டு வேலைக் காரர்கள் அங்கே ஒடிவந்தார்கள். அவ்வாறு வந்தவுடன் இராதா அவர்களை நோக்கி, "இந்த ஆளை விதியில் கொண்டுபோய்த் தள்ளிக் கதவைத் தாளிடுக்கள்" என்று உத்தரவிட்டார்.

அவ்வாறு கூறிய கூடிணத்திலேயே அவர்கள், சந்திரகாசனைப் பிடித்து, இழுத்துக்கொண்டு போனார்கள். சந்திரகாசன் தன் அலோனவரையில் திமிறி தண்ணை விடுவித்துக் கொள்ள முயன்றுன்; அஃதவனுல் முடியயில்லை. இரண்டு முரட்களின் முன்னால் ஒன்றிக்காரனுடிய அவன் வல்லமை சென்றுமா! அவர்கள் அவளை இழுத்துக்கொண்டு போய் விதியில் தள்ளிக் கதவைத் தாளிட்டுக்கொண்டு வந்துவிட்டார்கள். இராதாபாய் ஜன்னல் வழியாக அங்கு நடந்த விஷயங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். வேலைக்காரர்கள் அவளை வெளியில் தள்ளிக் கதவைத் தாளிட்ட பின்னரே அவளுடைய பதற்றம் நின்கிறது. அதன்மேல் அவள், 'அப்பாடா!' என்று படுத்தாள்.

அங்கேதா! விதியில் பிடித்துத் தள்ளப்பட்டச் சந்திரகாசனைன் மனம் அப்போதிருந்த நிலைமையை, அவளைப் போல மனைவியால் துன்புற்றவர்களே அறிவார்கள். அதை நாம் இன்னதன்மை யுடையதென்று கறுவது சாத்தியமாகாது. அவன் பட்ட அவமானத்தினாலும், கஷ்டத்தினாலும் அவனுடைய இருதயம் வெடித்துவிடுவதபோல விருந்தது. அவன் பெரிய மனக்கலக்கங் கொண்டு அபாரமான வேதனையுடன் அந்தப் பங்களாயின் ஜன்னலை முறைத்துப் பார்த்தபடியே கின்று விட்டான்.



3-வது அதிகாரம்

காதலே இன்பம்; காதலே துன்பம்

காரிருள் சூழ்ந்த அவ்விரவில் அச்சமயம்
பேரிட முழுக்கத்துடன் ஜோவெனக் கொட்டும் அம்

மாரியின் பயங்கரமான தோற்றும் ஈல்லோருடைய
மனத்தையும் கலக்கி எடுக்கச் செய்துகொண்டிருந்தது. அந்த
மழைக்காக ஒன்றிய சிடத்தில் துஷ்டர்கள் சின்ற பத்திரகாக்க
முற்பட்டதைக் கண்ட சாருகாசனுக்கு, ‘நாம் இவர்களிட மிருங்கு
ஏவ்விதம் தப்பலாம்?’ என்ற யோசனை பலமாக உண்டாகி விட்டது.
இருளின் மிகையால் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.
அங்கு சுமார் 5, 6 பேர்களே இருந்தார்கள். கடைக்காரனே தன்
கடையிலுள்ள பொருள்களில் பாதிக்கு மேல் பறிகொடுத்துகிட்டுக்
சங்கடப் பட்டு மிச்சமூள்ள பொருள்களையேறும் சூறை போகா
மல் காக்கவேண்டுமே என்ற பயத்துடன் கடையைப் பூட்டியிட
வேண்டுமென்று எண்ணினான். அக் கடைக்குத் தனித் தனியான
பலகைகளை வரிசைபாக வைத்துப் பூட்டும் படியான அமைப்பு
ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவ்விதம் பலகைகளை ஒன்றாக வைத்
துப் பூட்டுவதற்கு சிலக்கு வெளிச்ச மில்லாது இருள் குழுங்கிருந்த
படியால் சௌகரியப் படன்னில்லை. அவன், கீழே இறங்குவதற்கும்
பலகைகளை வரிசைபாக எடுத்து வைப்பதற்கும் சாத்தியப் படாமல்
கிழித்தான். தான் கீழே இறங்கினால் திருடர்கள் எங்கே கடைக்
குள் புகுந்துகொள்வார்களோ என்ற பயம் ஒரு புறம் அவன் மனத்
தைக் கலக்கிக்கொண்டிருந்தது. இந்தகைய சிலைமையில் அவன்
பூஜை போல் திற திறென்று கிழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்
தான். அவன் அப்படி யிருக்கும் சிலைமையில் நமது சாருகாசனை

அந்த முரடர்கள் இம்சிக்கத் தொடங்கவே அந்தக் கடைக்காரருக்கேற்பட்டிருந்த பயம் முன்னிலு மதிகரித்துவிட்டது. ‘இவர்கள் சண்டை பிட்டுக்கொண்டு எங்கே கடைக்குள் புகுந்துவிடுவார்களோ!’ என்ற திகிதும், கலக்கமும் அவன் மனத்தில் அதிகமாக உண்டாய்விட்டன. அவ்வகைக் கலக்கத்தால் அவன் மிகவும் நடுக்கலுற்று, அவர்களை நோக்கியபடியே இருந்தான்.

சாருகாசனுக்கோ குடல் நடுங்கிக்கொண்டிருந்தது. விளையுபர்ந்த வைர மோதிரமும், கடுக்கனும், கைக் கடிகாரமும், பொத்தானும் கொள்ளை போய்விடப் போகின்றனவே என்ற வைலை யுடன் அவன் தன் ஜேபேயில் கையை விட்ட திருடன் மீது குபி ரெனப் பாய்ந்து அவனைத் தட நட வென்று இழுத்துக்கொண்டு வந்து அபாரமான உக்கிரகத்தோடு கொட்டும் மழையில் தபா வெனத் தள்ளினான். இதற்குள் இன்னு மூன்று திருடர்கள் பின் புறம் வந்து சாருகாசனை வளைத்துக்கொண்டார்கள். அவ்வமயம் அவன் தனது கைப் பிரம்பினால் சுறீர் சுறீர் என அவர்களை விசி அடித்து, அவர்களோடு யுத்தம் செய்து அவர்களைக் கிழே தள்ள முயன்றான். அதற்குள் முன்னர் விதியில் தள்ளப்பட்டவனும் ஆந்திரத்துடன் எழுந்து ஓடி வந்து சாருகாசனமீது பாய்ந்தான். எல்லோரும் கூடி அவனை வளைத்துக்கொண்டார்கள். புலிக் கூட்டத் தீன் மத்தியில் அகப்பட்ட எலியைப் போல சாருகாசன் அவர்களின் கடுவில் அகப்பட்டுக்கொண்டான். எனினும் அவன் தைரியத்தை விடாமல் கையினாலும், காலினாலும் வட் வட் என்று அவர்களை உதைத்தான். அப்படி உதைத்தும் அவர்களுடைய கைப் பிடியில் கெட்டியாக அகப்பட்டுக்கொண்டான். இருவர் அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள்; பின்னும் இருவர் அவனுடைய கடுக்கண் முதனியனவற்றைக் கழற்ற முயன்றார்கள். அத்தருணம் முன்னர் அணிந்திருந்த மின்சார விளக்குகளைல்லாம் குபி ரென்று பற்றிக்கொண்டு கோடிகுரியிப் பிரகாசத்தைத் திட்டிரென்று உண்டாக்கிவிட்டன. அவ்வாறு வெளிச்சம் உண்டாகவே அந்தச் சோதாக்குப்படத்தவர்கள் சாருகாசனைத் தபா வென்று விட்டுவிட்டு மழையையும் வெளிக்காது எடுத்தார்கள் துப்பம்.

தருணத்தில் கடவுள் நேராக வந்து உதவி செய்ததுபோல, வெகுநேரமாக அவிங்கு கிடந்த விளக்குகள் குப்பெணப் பிரகாசித் தாத் திருடூரையோட்டிய அதிபற்புதமான சம்பவத்தைக் கண்ட சாருகாசன் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தான்; கடவுளைத் தோத் திரம் செய்தான். பிறகு அக்கடையிலேயே சற்றத் தங்கினான். கடவுள் தனக்கு நேரவிருந்த பெருங்கூட்டத்தைத் தீர்த்துத் தனினைக் காத்த விந்தையைப்பற்றி அந்தக் கடைக்காரருடன் பேசிக் கொண்டே இருந்தான். பிறகு வீட்டிற்குச்செல்ல நினைத்தான்; மழு நிற்கவில்லையாகயால் அவ்வாறு செல்லமுடியவில்லை. அதிக நேரமாகவிட்டது. பிறகு அவன் எப்படியாவது வீட்டிற்குச் சென்றுவிடவேண்டுமென்ற கடைக்காரனிடமிருந்து ஓர் குடையை இரவலாக வாங்கிக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுத் தன் வீடுசென்று தன் வேலைக்காரன்மூலம் அந்தக்குடையை உடனே திருப்பிக் கடைக்காரருக் கனுப்பிட்டான்.

அதன்மேல் அன்று நடந்த சகல விஷயங்களையும் தன் தாய் தங்கையரிடம் தெரிவித்து, ‘இவற்றால்தான் நான் வர நேரமாய் விட்டது’ என்று கறினான். பிறகு போஜனம் செய்துவிட்டுப் படுத் துக்கொண்டான். படுத்தபின் அவன் மனத்தில் அன்று தான் ஜெய மணி வீட்டிற்குச் சென்றதும், ஜெயமணி வெகு அன்பாகப் பேசிய தும், அவளுடைய மனத்தில் காதறுடன்கூடிய துல்லியமான பேரன்பு தோன்றி அவ்வன்பின் முதிர்ச்சியால் தன்னை அவள் மறு தினம் தனது பிறந்த தினக்கொண்டாட்டத்திற்கு அழைத்த வித மும், அவளுடைய ரமணீயமான வதாத்தின் எழிலும் தோன்றி அவனுக்குப் பேராங்கத்தை விளைவித்துக்கொண்டிருந்தன. தாக்கம் ஆரம்பித்தபோதே அவையெல்லாம் கனவில் தோன்ற ஆரம் பித்துவிட்டன. அவன் கண்ணை மூடினால் ஜெயமணியின் உருவம் அவனை திரில் வந்து நிற்கும்; கண்ணைத் திறந்தாலோ அவ்வறையிலுள்ள சாமான்களே எதிரில்லேதான்றும்; ஜெயமணியின் உருவம் மறைந்துவிடும். இத்தகைய விநோதத் தோற்றங்கள் உண்டாகிக் கொண்டிருந்தபடியால் அவன் நூக்கங்கொள்ளாமல், “ஆகா! நமது பெற்றேருக்கு ஜெயமணியின் வீட்டார்மேல் ஏற்பட்டிருக்கும் துவே

ஒத்தினால் மது வாழ்வு பாழ்புவுது திண்ணுமென்ற தேங்ற கின்றதே! உம், ஜெயமணியை—என் கண்மணியை—யானடையும் பாக்கியமிருப்பின் என்னிடை பாக்கியசாலிகள் இவ்வுலகத்திலிருக்க மாட்டார்கள்; அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ? மனமொத்த காதலால் செய்துகொள்ளும் மனமே சிறந்தாகும்; அவ்வாறு செய்துகொள்ளாத மனம் மனமாகுமா! பினம்போன்ற தல்லவா! ஆகா! ‘நாளையதினம் வரவேண்டும்’ என்று ஜெயமணி கம்மைபழைமத்ததற்கு நாம் சரியான பதிலளிக்காது வந்துவிட்டோமே! அதனால் அவள் மனம் கவலைக்குள்ளாகுமோ? அவள் கம்மிது கோபமுறைவளோ! நாம் முட்டாள்தனமாகவல்லவா பேசா மல் வந்துவிட்டோம். நாம், ‘நாளைக்கட்டாயம் வருகிறேன்’ என்று குறியிட்டுவராமத்தோன்றுமே! உம், இப்போதுதான் என்ன முழு கிப்போய்விட்டது? நாளையதினம் நாம் அங்கே சென்றுவரலாம்” என்று பலனிதமான போசனீகளைச் செய்துகொண்டு அன்றிரவைக்கடத்தினான்.

மறுநாள் சாயுங்காலம் கேரே கடைக்குச் சென்ற புத்தபம், வெற்றிலை, மஞ்சள் குங்குமம் முதலியனவும், சில பழதிதுசுகளும் வாங்கிக்கொண்டான். தன் காத்தில் அணிந்துகொண்டிருந்த பல விதமான வைரங்கள் பதித்த மோதிரங்களில் ஒன்றைக் கழற்றி ஓர் தட்டாணிடம் கொடுத்து, அதற்கு மெருகிடச்செய்து அதையும் மேற்கூறியவற்றேருடு எடுத்துக்கொண்டு விளக்கேற்றிய பின்னர் வெகு குதாகலத்துடன் ஜெயமணியின் விட்டிற்குச் சென்றான்.


அன்று ஜெயமணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, அவளுடைய தாய் அவளுக்குள்ள ஆபரணங்களைப் பூட்டிச் சரிகைச்சேலை கட்டி அவங்காரம் செய்தித்திருந்தாள். இயற்கையழ கோடு செயற்கையழகும் கேரங்கு நம் ஜெயமணியை அதிருப்பா வண்ய சுந்தரியாய் விளங்கும்படி செய்துவிட்டன. அவளைப் பார்த் தோர் ‘தேவமாதோ! கந்தர்வமாதோ!’ என்ற ஜெயமணியை அவள் அப்போது பேரழியாய்த் தோன்றினான். அத்தகைய ஜகங் மோகன சிங்காரி அம்மாலை கேரத்தில் அவளுடைய மஹர்போன்ற

ராத்தில் பாழை எந்தி வாசித்து வெரு இனிமையாகக் கிடம் பாடிக் கொண்டிருந்தாள். அவ்வமயம் அம்மின்னிடையாள், ‘சாக்ஷாத் வாணியே இவ்விதம் கண்கொள்ளாக் காட்சியளிக்க இங்கே வந்திருக்கின்றாரோ?’ என்று பார்த்தோர் அதிசயிக்கும்படி விளங்கினான். அத்தருணம் அங்குச்சென்ற நம் சாருகாசன், ஜெயமணியின் அற்புத அலங்காரத்தைக் கண்டு மகிழ்ந்தும், கானத்தைக்கேட்டு ஆங்கத முற்றும் மெய்ம்மறந்து பரவசமுற்று அவளாறியாதவாறு நடந்து போய் அவனுக்குப் பின்புறத்தில் நின்றான். ஜெயமணியின் சிகையானது மலர்களால் நிறைந்து ஓர் புஷ்பவனம்போலக் காணப்பட்டது. சாருகாசன் அந்தக் காட்சியால் மதிமயங்கி, மெல்ல அவள் சிகையிலணிந்திருந்த புஷ்பங்களின்மீது தனது கையை வைத்து, அக்கரத்தில் ஒட்டிய பரிமளத்தை முகர்ந்து இன்புமுற்று நின்றான். ஜெயமணி லீஜை வாசிப்பதிலேயே தனது பூரணமான கவனத்தை மும் செலுத்திக்கொண்டிருந்தபடியால் சாருகாசன் வெரு சூக்ஷ்மமாகவும், மெல்லவும் தன் சிகையிலுள்ள புஷ்பத்தின்மீது கரத்தை வைத்ததை யறியவில்லை. அவ்வமயம் அவள், “ராரா மாயிண்டி தாக்” என்ற அசாவேரி ராக கிர்த்தனையை வெரு அழுககப் பாடத் தொடங்கினான். அந்தப் பர்டஸைக்கேட்ட சாருகாசனுக்கு அது, தன்னியே அவள் வெரு அன்புடன், ‘ராரா! மாயிண்டி தாக்’. என்று அழைப்பதுபோல தோன்றிற்று. உடனே அவன், ஆங்கத பரவசத்துடன், “என் கண்மணி! ஜெயமணி! ஸி என்னியா அழைத்தாய்? நான் இதோ வந்துவிட்டேன்” என்று கறிக்கொண்டே அவளை திரில் வந்து நின்றான்.

திடீரென்று இவ்வாறு கறிக்கொண்டு வந்த சாருகாசனை ஜெயமணி கண்டு ஆச்சரியமடைந்து, தான் பாடுவதை நிறத்திலிட்டு அவளைனோக்கி, “வாருங்கள். மாமா! உட்காருங்கள்; எங்கே என் வார்த்தையை நீங்கள் மறந்துவிட்டங்களோ என்று நான் என்னிவருத்தமுற்றேன்; காலைப்போஜனத்திற்கே நீங்கள் கட்டாயம் வருவிர்கள் என்று என்னினேன்; தாங்கள் வரவில்லை. அங்கும் வராமையால் இப்போடே தனும் வருவிர்களென்று திட்டமாக என்னினேன்; அப்படியும் பொழுதபோகும் வரையில் வரவில்லை; அத-

ஞல், இனி வருவீர்களோ! வரமாட்டார்களோ! என்ற சந்தேகம் கொண்டு மனவருத்தத்துடன் பாட்டட்காரர்க்கேதன். அம்மா சித்தி வீட்டிற்குப் போயிருக்கிறார்; சீக்கிரம் வந்துவிடவார்; உட்காருங்கள்". என்று விணையை வைத்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்.

அதைக் கண்ட சாருகாசன், அவளை நோக்கி, “ஜெயமணி! நான் வந்தவுடன் பாட்டை ஒன் சிறுத்துகிறுயிரும்? நான் அதைக் கேட்கலாகாதா? அதற்குத் தவம் செய்யவில்லையா? பாட்டை சிறுத்தாதே! இன்னும் இரண்டு கருதிகள் வாசித்துவிட்டுப் பின்னர் சிறுத்து”. என்று கூறி ஓராசனத்திலமர்க்காதான். ஜெயமணியும் இரண்டு கிருதிகளை வாசித்துப் பின்னர் விணையை வைத்துவிட்டுத் தந்தப் பதுமையைப்போல எழுந்து விண்றார். சாருகாசன் அடங்காத புன்னகையுடத்தும், ஆங்கந்தத்துடத்தும் ஜெயமணியை நோக்கி, “ஜெயமணி! உனது பிறங்கதினக் கொண்டாட்டத்திற்காக நான் இந்தச் சொல்ப பொருள்களை உணக்குப் பரிசளிக்கின்றேன்; சீ அங்புடன் இவைகளை வாங்கிக்கொள்”. என்று புஷ்பம் முதலிய எல்லாவற்றையும் அவள் கையிலித்தான். அவள் சிரித்த வண்ணம், “மாமா! தங்களுடைய அன்பைபே நான் பெருத்த சன்மானமாக எண்ணி இருக்கிறேன்;” அதைவிட இவைகள் சிறங்கவைகளாக எனக்குத்தோன்றவில்லை; எனினும் அந்த அன்பிற்கறிகுறியாகவே தாங்கள் இவற்றைக் கொடுப்பதால் நான் இவைகளைச் சிறங்கவைகளாகவே மதிக்கின்றேன்” என்று கூறிக் கொண்டே அவைகளை வாங்கி ஓர் மேஜையீது வைத்து அவற்றே டிருந்த புஷ்பத்தை எடுத்துக் கடவுளின் படத்திற்கு முதலில் சாத்திப் பின்னர் அதை எடுத்துத் தானணிக்குதொண்டு மீண்டும் அவனுக்கெதிரில் வந்து, “மாமா! எனது வந்தனத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்”. என்று கூறி அவனுக்கு நமஸ்காரம் செய்தான். சாருகாசன் வெகு மகிழ்ச்சியோடு ஜெயமணியைத் தூக்கி நிற்கச்செய்து அவனுடைய கரத்தைப் பற்றித் தாங்களுக்கென கொண்டுவங்கிருந்த வைர மோதிரத்தை அவளுடைய அழுகைப்பை விடவில் பூட்டி வான்.



சென்னை வர்த்தமானி

ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவருவது, சனி ஞாயிற்று வரும் தந்திகளோடு, அநேக் அரிய வியாசங்களும், அயல் நாட்டு கம்பவங்களும் அடங்கப்பெற்றது. மாணவர்களுக்கு இன்றியமை பாதது.

வருஷ சந்தா ரூ 3—0—0. 6 மாதகத்திற்கு ரூ 1—12—0.
மாணேஜர்,

அங்கப்பாயகன் தெரு,

ஜி. டி. சென்னை.

“கிருஷ்ண்”

ஒ மாதங்க விவசாயப் பத்திரிகை.

பத்திரிகாக்ஷியர்கள்:—

(1) ராவ்பாஹ தூர் ஜெ. செல்வரங்கராஜ்—

பேஷங்ட் விவசாய டெப்ம் டெட்ரேக்டர்

(2) J. R. ரங்கராஜ்—

வருஷ சந்தா தபால் கூலி உள்பட நுபாய் ஒன்றுதான்.

சௌலூர் சும் சுலபமாய் அறிந்து கொள்ளக் கூடிய எனிய நடையில் கிருஷ்ண்கு அறுவகலமுண்டாகக் கூடிய வழி களை ஏடுத்துக் காட்டுவதிலும், கிருஷ்ண்குக்கு ஏற்படும் சந்தேகங்களை விவாத்தியப்பதிலும் “கிருஷ்ண்”க்குச் சமான மான பத்திரிகை கிடையவே கிடையாதனபது திச்சயம்.


“கிருஷ்ண்” பத்திரிகையானது கூபநலத்தைக் கருதாது விவசாய அபிவிருத்தியையும், அதன் மூலமாய் தேச ஹேமத்தையும் கருதி வெளிப்படுவதால் வருஷ சந்தா தபால் கூலி உள்பட்ட ரூ. ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.

வி. பி. மூலமாய் அனுப்பினால் ரிஜிஸ்ட்ரேஷன் கூலி சேர்த்து ரூ 1.4—0 ஆகும். ஆகையால் உடனே ரூ. ஒன்று மணியார்டர் செய்து தங்கள் பேர்களைப் பதிவு செய்து பத்திரிகை பெற்றுக் கொள்ளுகின்றன.

மாணேஜர் “கிருஷ்ண்” ஆயீஸ்,

“ஐகங்நாதபாக்” சைதாப்பேட்டை, சென்னை.

அமிர்தாஞ்சனம்



எல்லா நோய்களுக்கும் திவ்ய ஒளத்தும்

40 வருஷங்களாக
“ஐகன்மோகனி” யாய் விளங்குவது

எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்

விலை அனு பத்து.

அமிர்தாஞ்சன் டிபோ.

7, தமிழ்ச்செட்டி வீதி, சென்னை.